

தமிழர் தகவல்

TAMILS' INFORMATION



Growing with the Community ESTD-1991

a monthly information digest இது ஒரு மாதாந்த தகவல் மஞ்சரி Digitized by Nooraham Foundation. noolaham.org | aavanaham.org

19th Year வகு ஆண்டில்



ISSN 1206-0585

ஆரம்பம்
பெப்ரவரி 1991P.O. Box - 3, Station F
Toronto, ON. M4Y 2L4,
Canadaதொலைபேசி
416 920 9250தொலைநகல்
416 921 6576மின்னஞ்சல்
tamilsinfo@sympatico.ca

தயாரிப்பு

ஈழத்தமிழர் தகவல் நிலையம்,
ரொறன்ரோ &
தமிழர் தகவல் ஆய்வுப் பிரிவு

வெளியீடு

அகிலன் அசோஷியேறஸ்

முதன்மை ஆசிரியர்
திரு எஸ். திருச்செல்வம்இணை ஆசிரியர்
றஞ்சி திருஉதவி ஆசிரியர் &
தயாரிப்பு முகாமையாளர்
சசி பத்மநாதன்உதவி ஆசிரியர்கள்
அந்ரன் கனகசூரியர்
சுயின்ரன் துரைசிங்கம்பொது முகாமையாளர்
எஸ். ரி. சிங்கம்விநியோக முகாமையாளர்
ஆர். ஆர். ராஜ்குமார்பொதுமக்கள் தொடர்பு
இ. சிவலிங்கம்
எஸ். திருமுருகா
ப. சிவசுப்பிரமணியம்
பொன். சிவகுமாரன்
என். குமாரதாஸன்
நா. விமலநாதன்தொழில்நுட்ப உதவி
ஹரன் கிறாஃப்மாதாந்தம்
5000 பிரதிகள்ஆண்டு மலர்
6000 பிரதிகள்

பொப் றே - புதிய புலி?

“இப்படித்தான் இவர்கள் (சிறீலங்கா அரசு) என்னை (அவ) மானம் செய்வார்களென்றால், பேச்சுரிமையின்றி, பகிரங்கமாக எதனையும் தெரிவிக்க முடியாதிருக்கும் மக்களை எவ்வாறு மதிப்பார்கள் என்பதை நினைத்துப் பார்க்க முடிகின்றது. (If this is how they treat me, imagine how they treat people who can't speak out and who can't make public statements).

இப்படிச் கூறியிருப்பவர், கனடிய லிபரல் கட்சியின் வெளிவிவகாரத்துறை பேச்சாளரும், ரொறன்ரோ மத்தி நாடாளுமன்ற உறுப்பினருமான பொப் றே.

சிறீலங்கா அரசிடமிருந்து கசப்பான அனுபவத்தை அவமானத்துடன் பெற்ற பின்னர் அவரிடமிருந்து வந்த வார்த்தைகள் இவை.

கடந்த மாதம் பத்தாம் திகதி சீறிலங்காவின் நிலைவரங்களைப் பார்வையிடவென நேரில் சென்ற இவர், நாட்டுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஓர் இரவு முழுவதும் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட பின்னர், மறுநாள் விமானமொன்றில் ஏற்றப்பட்டு திருப்பியனுப்பப்பட்டார்.

சட்ட விரோதமாக பொப் றே அங்கு செல்லவில்லை. ஓட்டாவாவினுள்ள சிறீலங்கா தாதரகத்தில் விசா பெற்றே சென்றிருந்தார். ஆனாலும், அவர் விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை.

தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தானவர் என்றும், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என்றும் இவர் மீது சிறீலங்கா அரசு குற்றஞ் சாட்டியுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்கா அரசுக்குமிடையிலான சமாதானப் பேச்சுக் களங்களில், சமஷ்டி முறையிலான தீர்வுக்கான ஆலோசகராக கனடிய குழுவுக்குத் தலைமை தாங்கிச் சென்றவர் பொப் றே. மகிந்த அரசின் அமைச்சர்களில் சிலர் இவரது நெருங்கிய நண்பர்களும் கூட.

கனடாவில், ஈழத் தமிழர் பிரச்சனை தொடர்பாக நடைபெற்ற பல அரங்குகளில் பொப் றே பேச்சாளராகக் கலந்து கொண்டுள்ளார். ஒருபோதும், விடுதலைப் புலிகளை ஆதரித்து இவர் பேசியதாகச் சொல்ல முடியாது. வன்னியில் சிறீலங்கா அரசின் தாக்குதல் உச்சத்தில் இருந்த வேளையிலும், விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போடவேண்டும் என்று குரல் கொடுத்தவர் இவர்.

கொடுரமான நாட்களில், சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களைச் சுட்டிக்காட்டியதுதான் பொப் றே விட்ட தவறு என்றால், இவரை நாடு கடத்தியதைச் சரியென்று நியாயப்படுத்தலாம். அதற்காக, இவரைப் புலி ஆதரவாளர் என்று நாமம் சூட்டுவது அபத்தம்.

தமிழ்ப் புலிகளை அடக்கி விட்டோம் என்று சிங்கள அரசு போடும் அட்டகாச ஆட்டத்துக்குத் தாளம் போடும் மேற்குலகு, அதே சிங்கள அரசு சுட்டிக்காட்டும் வெள்ளைப் புலிகளை, ‘ஆமாம் சாமி’ போட்டு ஏற்கப் போகிறதா?

சிறீலங்கா அரசுக்காக விடுதலைப் புலிகளைத் தடை செய்த நாடுகளை, சிறீலங்கா அரசு தடை செய்யும் புதிய சரித்திரம் ஆரம்பமாகியுள்ளது. இப்படியொரு அவமானம் மேற்குலகுக்குத் தேவை தானா?

இதுவே தொடர்கதையாகுமானால், உலக வல்லரசாக சிறீலங்கா எப்போது மாறியது என்ற கேள்வி பலருக்கும் எழலாம்.

கவனம்! மெத்தக் கவனம்!

திரு எஸ். திருச்செல்வம்



ISSN 1206-0585

Established
February 1991P.O. Box - 3, Station F
Toronto, ON. M4Y 2L4,
CanadaTel: 416 920 9250
Fax: 416 921 6576email
tamilsinfo@sympatico.caProduced by
Eelam Tamil Information
Centre (ETHIC) of Toronto &
Tamil Information
Research Unit (THIRU)Published by
Ahilan AssociatesEditor in chief
Thiru S. ThiruchelvamAssociate Editor
Ranji ThiruAssistant Editor and
Production Manager
Sasi PathmanathanAssistant Editors
Anton Kanagasooriyar
Quintus ThuraisingamGeneral Manager
S.T. SingamCirculation Manager
R. R. RajkumarPublic Relation
R. Sivalingam
S. Thirumuruga
P. Sivasubramaniam
Pon. Sivakumaran
N. Kumaradasan
N. VimalanathanTechnical Support
Haran GraphMonthly
5000 CopiesAnnual
6000 Copies

Expedited Visa to Canada for directly and significantly affected people in Sri Lanka

In response to the situation in Sri Lanka, the case Processing Centres (CPCs) and the Canadian High Commission in Colombo, Sri Lanka, will expedite the processing of new and existing applications from:

Canadian citizens, permanent residents and protected persons who have close family members in Sri Lanka (specifically spouses, common-law and conjugal partners, dependent children, parents, grand parents, and orphaned family members) who identify themselves as being directly and significantly affected by the current humanitarian situation and who notify Citizenship and Immigration Canada (CIC).

If sponsors notify the Department, CIC will expedite the processing of existing family class applications for family members.

The onus for this initiative is on sponsors and in-Canada applicants to contact the call Centre if their sponsored relatives or dependants included for current processing, reside in Sri Lanka and are directly and significantly affected by the current situation.

The visa office (Colombo) cannot take the initiative to contact displaced family members. Visa officers will not have access to camps in the northern region. Individuals with permanent resident (PR) visa applications may receive travel passes from Sri Lankan authorities and may be allowed to travel to Colombo. However, visa officers cannot facilitate this process.

Once the sponsors has contacted CIC, the sponsored applicants will have a higher processing priority assigned to their applications.

All immigration requirements, including security and medical criteria, must still be met.

There is no fee exemption unless already prescribed by IRPA and its regulations.

For full details visit, www.cic.gc.ca

பேரவலத்தால் பாதிக்கப்பட்ட உறவினருக்கு விசா வழங்குவதைத் துரிதப்படுத்த கனடிய குடிவரவு அமைச்சு நடவடிக்கை

ஸ்பான்சர் கட்டணம், மருத்துவ சோதனை விதிவிலக்கில்லை! கொக்குக்கு தட்டைக் கிண்ணத்தில் பால் வார்த்த கதை போல...

இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற பேரவலத்தால் பாதிக்கப்பட்டு, அங்கு வசிக்கும் மக்களைக் கனடாவில் வசிக்கும் குடும்ப உறவு முறையானவர்கள் ஸ்பான்சர் செய்யும் பட்சத்தில், அவர்களுக்குத் துரிதமாக விசா (நிரந்தர/தற்காலிக) வழங்கும் நடைமுறையைக் கனடிய குடிவரவு அமைச்சு அறிவித்துள்ளது.

'குடும்ப வகுப்பு' (Family class) நிரலின் கீழ், இவ்வாறு விரைவாக விசா வழங்கும் விபரங்கள், ஜூன் மாதம் 3ஆம் திகதி 119ஆம் இலக்க சுற்றறிக்கை (Operational Bulletin) வழியாகக் குடிவரவுத் திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைய பேரவலத்தில் நேரடியாகவும், குறிப்பிடத்தக்க அளவிலும் பாதிக்கப்பட்டவர்கள் (identify themselves as being directly and significantly affected) மட்டுமே இத்திட்டத்தின் அடங்குவர் என்று இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கனடாவிலுள்ள உறவினர்களால் ஏற்கனவே Family class வகுப்புக்குள் ஸ்பான்சர் செய்யப்பட்டவர்கள் எவராவது பாதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் உடனடியாக கனடாவிலுள்ள குடிவரவு அலுவலகத்துக்கு அதனை அறிவிக்க வேண்டும். அல்லது, ஸ்பான்சர் செய்யப்பட்டவர்கள் தாம் பாதிக்கப்பட்டதை நிரூபிக்கும் ஆவணங்களுடன் நேரடியாகக் கொழும்பிலுள்ள கனடியத் தூதரகத்துக்குச் செல்ல வேண்டும்.

பேரவலத்தில் பாதிக்கப்பட்டவர்களை புதிதாகக் கனடாவிலுள்ள குடும்ப உறவினர்கள் எவராவது ஸ்பான்சர் செய்ய விரும்பினால், ஸ்பான்சர் படிவங்களைப் பெற்று அதனைப் பூரணமாக நிரப்பி, தமது உறவினர் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதையும் குறிப்பிட்டு தபாலில் அனுப்பும் போது, கடித உறையில் Sri Lanka என எழுதி அனுப்ப வேண்டும்.

ஸ்பான்சர் கட்டணத்தில் எந்த விதிவிலக்கும் இதுவரை அளிக்கப்படவில்லை. வழமையான மருத்துவ சோதனை, பாதுகாப்பு அறிக்கை ஆகியவையும் அமுலிலிருக்கும். ஆனால், இவைகளைத் துரிதமாக நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். கனடாவுக்குள் இயங்கும் குடிவரவுத்துறை உத்தியோகத்தர்கள், பாதிக்கப்பட்டதாக கூறப்படும் ஒருவர் பற்றிய தகவலையைத் தீர்மானிக்க மாட்டார்கள்.

விசா வழங்குவதைத் துரிதப்படுத்தும் புதிய நடைமுறையில் பின்வரும் விடயங்களை குடிவரவுத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது:

பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து வசிப்பவர்களைத் தொடர்பு கொள்ளும் எந்த நடவடிக்கையையும் விசா வழங்கும் அலுவலகம் மேற்கொள்ளாது. வடக்கிலுள்ள இடம்பெயர்ந்தோர் முகாம்களுடன் தொடர்பு கொள்ளும் எந்த வசதியும் இதற்கில்லை.

சிறிலங்கா அரசு நிரவாகத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பு கொண்டு, கொழும்புக்கு வருவதற்காக 'பாஸ்' பெற்று வரலாம். இதற்கான எந்த ஏற்பாட்டையும் கொழும்பிலுள்ள விசா அலுவலகம் செய்து கொடுக்காது.

ஸ்பான்சர் செய்யப்பட்டவரின் விபரங்களைக் கனடாவிலுள்ள குடிவரவு அலுவலகத்துக்கு ஸ்பான்சர் செய்தவர் அறிவித்தால், அந்த விண்ணப்பத்தை முன்னுரிமை அடிப்படையில் கொழும்பிலுள்ள விசா அலுவலகம் பரிசீலனைக்கு எடுக்கும்.

இதற்காக, ஸ்பான்சர் செய்யப்பட்டவர்கள் தாமாக கொழும்பிலுள்ள விசா அலுவலகத்துக்கு நேரடியாகச் சமூகமளிக்க வேண்டும். எவ்வளவு காலத்தில் விசா வழங்கப்படும் என்பதை நிச்சயமாகக் கூற முடியாது.

பின்னர் நீடிக்கப்பட்டாலன்றி, ஏழு மாதங்களுக்கு மட்டுமே நடைமுறையிலுள்ளதாக இப்புதிய விதிமுறை இருக்கும்.

இப்படியான சில சலுகைகள் 2004 கனாமியின் போதும் அறிவிக்கப்பட்டது. எத்தனை பேருக்கு அப்போது விசா கிடைத்தது? இப்போதைய விசை நடைமுறை விதிகள், 'கொக்குக்கு தட்டைக் கிண்ணத்தில் பால் வார்த்த கதை' போன்றது என்றே பலரும் கருதுகின்றனர்.



ஸெந்தி



'Sri Lanka is afraid of dialogue'

Bob Rae M.P.

June 10, 2009

Personal statement by Hon. Bob Rae PC, MP, on being refused entry into Sri Lanka at the Colombo Airport:

On the evening of Tuesday, June 9, 2009, I arrived on a flight from Delhi to Colombo, Sri Lanka. I had successfully applied to the Sri Lankan High Commission for a visa and had discussed my visit with the Sri Lankan Commissioner, the Canadian High Commissioner to Sri Lanka, and with officials from DFAIT.

When I arrived at immigration in the company of two Canadian High Commission officials, I was, after some delay, told that I was being refused entry "on the grounds of national intelligence."

Since that time I have spent over twelve hours at the airport trying to find a reason for this decision. I have had the full support of officials here and in Ottawa. The Government of Sri Lanka is sticking to its position, and I am being put on a plane to London at 1:15 p.m. Sri Lankan time. I shall be back in Canada some time Thursday.

I have been involved in Sri Lanka for over a decade, first as Chairman of the Forum of Federations, and later as a Member of Parliament. I have travelled extensively throughout the country, and have met many times with its political leaders, of all parties. During the peace process I obviously met with LTTE officials who were involved in those discussions.

I also met with all political parties, with a wide spectrum of opinions. My many trips to Sri Lanka, and my work in Canada as well as the peace process post 2001 were intended to work to a peaceful solution. To that end I have met with people of all views. I have never in any

way felt that the violent tactics of the LTTE were in any way the right course, and I have made that view known on many occasions, including debates in parliament. To describe me as "an LTTE supporter," as an Army spokesman has done today, is a lie, pure and simple.

A review of my record would also show that I have been a champion of moderate Tamil opinion and Tamil dissent. I have been a steady critic of the abuses of human rights that were part of the LTTE's tactics, and have spoken about this unhesitatingly in Canada and abroad. I spoke at memorial services for both Lakshman Kadirgamar, the former Foreign Minister, and Ketesh Loganathan, who worked at the Sri Lankan peace secretariat, both of whom were personal friends.

I am clearly not welcome here to discuss the humanitarian situation and the future of reconciliation in this country. But the government of Sri Lanka knew my views, and granted me a visa. I have flown a very long way only to be told the door is firmly shut.

The Sri Lankan government has made this decision because they have apparently reached some ill-conceived and defamatory conclusions about me. But after thirty years of public service at home and abroad I have to say this decision reflects on them, and not on me. I have fought against violence and extremism all my life. Everyone knows that, and the record of my actions, speeches and reports is there for all to see.

What they now also know is that the government of Sri Lanka is afraid of dialogue, afraid of discussion, afraid of engagement. All I can say is shame on them. If this is how they treat me, imagine how they treat people who can't speak out and who can't make public statements.

நாடுகடந்த தமிழீழ அரசு

வரலாற்றுத் தேவை, சட்டப் பின்னணி, வேலைத் திட்டங்கள்

குழுத்தலைவர் சட்டத்தரணி, உருத்திரகுமாரன் விளக்கம்

இலங்கையின் அரசியல் நிரோட்டத்தில் தமிழர்கள் பங்கு பெறுவது சாத்தியம் அற்றதாகிவிட்டதால், அந்த தீவிற்கு வெளியிலேயே தமிழர்கள் தமது உரிமைகளை நிலைநாட்டுவதற்கான முன்னெடுப்பு முயற்சிகளைத் தற்போதைக்குத் தொடர முடியும். எனவேதான் - அனைத்துலக சட்டமரபு நெறிகளுக்கு அமைவாக - தாயகத்திலும் வெளிநாடுகளிலும் பரவி வாழும் தமிழீழத்தவர்கள் தற்பொழுதிற்கான 'நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்' (Provisional Transnational Government of Tamil Eelam) ஒன்றினை உருவாக்குதல் அத்தியாவசியம் எனக் கருதுகின்றார்கள் என அந்த அரசாங்கத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடவுள்ள செயற்குழுவின் தலைவர் வி. உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தச் செயற்குழுவின் ஆலோசகர்களாக இயங்குவதற்கு முன்வந்துள்ள பல்துறை நிபுணர்களின் பெயர்களையும் வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மானிடம் பேணும் சட்டநெறிகளையும் மனித நாகரீகத்தின் அனைத்துப் பண்புகளையும் முற்று முழுதாக மீறி, கொடுமரிக்க, அதீத இராணுவ ஆக்கிரமிப்பின் மூலம் சிங்கள அரசு, தமிழ் மக்களின் நியாயபூர்வமான தன்னாட்சித் தீர்மான முன்னெடுப்புக்களை நசுக்கிச் சிதைத்துள்ளது.

வன்னிப் பிராந்தியத்தில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொலைக்களரியானது முழு உலகையுமே பேரதிர்ச்சியிலும் ஆழ்ந்த வேதனையிலும் அமிழ்த்தியுள்ளது.

குறிப்பாகப் பாவனைக்குத் தடைசெய்யப்பட்ட கரைகப் போர் ஆயுதங்களினாலும் அறாத்தொடர்ச்சியான எறிகணைகளாலும், பீரங்கிக் குண்டுகளினாலும் 30 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் கொன்று குவிக்கப்பட்டனர்.

இன்று சிங்கள இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்ட சிறை முகாம்களில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் வன்னடைப்புச் செய்யப்பட்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சார்ந்த நிறுவனங்களும், அனைத்துலக அரசு நிறுவனங்களும் ஊடகவியலாளர்களும் இந்த முகாம்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

முகாம்களுக்கு வெளியேயுள்ள தமிழர்களும் நடைப்பிணங்களாகவே வாழ்கின்றனர். யாழ். தீபகற்பம் ஒரு திறந்தவெளி மறியல் சாலையாகவே உள்ளது. கிழக்கு மாகாணம் இராணுவ ஆட்சி நிலவும் நிலமாக உள்ளது.

சிறிலங்காவின் தெற்குப்பகுதியில் சிங்களப் பேராதிக்கக் கட்டுப்பாட்டில் தமிழ் மக்கள் பாதுகாப்பற்று, பயமுறுத்தப்பட்டு, பல்வேறு இம்சைகளுக்கு உள்ளாக்கப்படுதல் நாளாந்த நிகழ்வாக உள்ளது.



தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காவே இவர்கள் குறிவைக்கப்படுகின்றனர். நன்கு திட்டமிட்ட கொலைகள், கடத்தல், காணாமல் போதல், வன்மையான அடையாள அழிப்பு, தமிழீழ நிலப்பறிப்பு, இனச்சுத்திகரிப்பு போன்றவற்றினால் தமிழ் மக்களின் தேசிய இனத்துவ முழுமை சிதைக்கப்பட்டு வருகின்றது.

இலங்கைத் தீவில் தமிழ் மக்களின் உயிர் வாழ்க்கை கேள்விக்குறியாகி யுள்ளது மட்டுமல்லாமல் அவர்களது நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை எடுத்துரைக்கும் அரசரிமை வெளியும் அழிந்து போய் உள்ளது.

மக்களின் குரலைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் உயிராபத்தின் விளிம்பில் வாழ்கின்றனர். திரு யோசப் பரராசசிங்கம் (2005), திரு நடராசா ரவிராஜ் (2006), திரு க. ந. சிவநேசன் (2008) ஆகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுப்பினர்கள் உயிர் ஆபத்தை எதிர்கொண்ட போதும் அசாத்தியத் துணிவுடன் பணியாற்றுகின்றனர்.

இவை தவிர இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் முதல் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பு, தேர்தல் தொகுதிகளின் எல்லைகளைக் கடமாக மாற்றியமைத்தல் போன்றவற்றினாலும், புதிய வாக்காளர்களைப் பதியாமல் விட்டமை, மற்றும் தொடர்ந்து போரினால் பாரிய அளவில் ஏற்பட்ட இடப்பெயர்வுகள் ஆகியனவும் நாடாளுமன்றத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை எண்ணுக்கணக்கில் குறுகச் செய்துள்ளது.

இவை அனைத்தும் இலங்கைத் தீவின் அரசியல் நிரோட்டத்தில் தமிழர்கள் பங்கு பெறுவதை சாத்தியமற்றதாக்கி உள்ளது.

இந்நிலையில் சிறிலங்காவின் அரசு அமைப்பிலும் அதன் யாப்பு முறையிலும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஆக்கபூர்வமான, பயன்தரு வகையில் முன்னெடுப்பதற்கான எத்தகைய அரசியல்வெளியும் இல்லை.

இத்தீவில் தமிழர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வழி எதுவுமே இல்லை. எனவே இலங்கைத் தீவுக்கு வெளியிலேயே தமிழர்கள் தமது உரிமைகளை நிலை நிறுத்துவதற்கான முன்னெடுப்பு முயற்சிகளைத் தொடரமுடியும்.

ஆகவே தமிழீழத்தில் வாழும் மக்களும் வெளிநாடுகளில் பரவி வாழும் தமிழீழத்தவர்களும் தற்பொழுதிற்கான நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (Provisional Transnational Government of Tamil Eelam) ஒன்றினை உருவாக்குதல் அத்தியாவசியமான மிக முக்கிய பணியெனக் கருதுகின்றார்கள். சட்டபூர்வமற்ற முறையில் இராணுவ பலத்தைப் பிரயோகிப்பதும் சித்திரவதைக்காக மக்களைக் கடத்துவதும் திட்டமிட்டு இன

(25ம் பக்கம் வருக)



மணி வேலுப்பிள்ளை எழுதும் தொடர் -13

Be careful! Don't break your arm = கவனம்! உன் கையை ஒடித்துவிடாதே

break into pieces = துண்டு துண்டாக உடை

break the law = சட்டத்தை மீறு

break for lunch = மதிய உணவுக்காக வேலையை இடைநிறுத்து

break the silence = அமைதியைக் குலை

break free from somebody = ஒருவரின் பிடியிலிருந்து தப்ப

Nobody can break our resolve = எங்கள் திடசித்தத்தை எவராலும் குலைக்க முடியாது = நாங்கள் பூண்ட உறுதியை எவராலும் குலைக்க முடியாது

The witness broke under cross-examination =

குறுக்கு விசாரணையின்பொழுது சாட்சி நிலைகுலைந்தார்

The sun shone as the clouds broke = முகில்கள் பிளக்க கதிரவன் ஒளிர்ந்தான்

The spies left as dawn broke = பொழுது புலரவே ஒற்றர்கள் புறப்பட்டார்கள்

a scandal broke = ஒரு புரளி கிளம்பியது

break the record = புதிய சாதனை நிகழ்த்து

The waves broke the beach = அலைகள் கரையில் மோதின

break a code = சங்கேதக் கூற்றின் கருத்தைக் கண்டுபிடி

break a bill = தாள்-காசை நாணயங்களாக மாற்று

break one's heart = ஒருவரை இதயங்கலங்கச் செய்

break away from Police = காவல்துறையினரின் பிடியிலிருந்து தப்ப

Will Quebec break away from Canada? = குவிபெக், கனடாவிலிருந்து பிரியுமா?

Your car is going to break down = உனது கார் நிலைகுலையப் போகிறது

break down the expenditure = செலவினத்தைக் கூறுபடுத்து

break down the window = சாளரத்தை உடைத்து விழுத்து

break down resistance = எதிர்ப்பை முறியடி

break in = கன்னமிடு = வீடு உடைத்து உட்புகு

break-in = கன்னமிடல் = வீடு உடைத்து உட்புகல்

break into a lecture = விரிவுரையாற்றத் தொடங்கு

break off friendship = நட்புறவைத் துண்டி

break off halfway = இடைநடுவில் நிறுத்து

This branch may break off = இந்தக் கிளை முறிந்து விழக்கூடும்

Fighting won't break out again = மீண்டும் சமர் மூளாது

break out of the jail = சிறையிலிருந்து தப்பியோடு

break through the barriers = வழித்தடை தாண்டி முன்னேறு

break through in the fight against cancer =

புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் பெருமுன்னேற்றம் காணு

a break-through in the fight against cancer =

புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் பெருமுன்னேற்றம்

break up the old furniture = பழைய தளவாடத்தை துண்டு துண்டாகக் கழற்று

Let's break up the meeting at noon = நண்பகல் கூட்டத்தை முடித்துக்கொள்வோம்

break up the relationship = உறவை முறி

break them up = அவர்களை விலக்குப் பிடி

break with tradition = மரபைக் கைவிடு

lunch break = மதிய உணவு இடைவேளை

break point = வெற்றியின் விளிம்பு = வெற்றிக்கு முந்திய கட்டம்

break of day = daybreak = dawn = வைகறை

give me a break! = அப்படிச் சொல்லாதே!

give them a break = அவர்களுக்கு ஒரு வாய்ப்புக் கொடு

break-water = அலைதாங்கி

ஒன்றாயியோ முதுதமிழர் மன்றம் மே மாதம் 13 திகதியிலிருந்து - 20 திகதி வரை அலாஸ்காவிற்கான சொகுசு கப்பல் சுற்றுலா ஒன்றினை (Luxury Cruise) ஒழுங்கு செய்தது. இதில் நானும், எனது கணவரும் 40 இற்கு மேற்பட்ட தமிழ் முதியோர்களும் பங்குபற்றினோம். ரொறன்ரோவில்லிருந்து வன்சுவருக்கு விமான மூலம் பயணித்து பின் அங்கிருந்து Carnival spirit என்ற சொகுசு கப்பல் மூலம் அலஸ்காவின் மேற்குக் கரையிலுள்ள சில பட்டினங்களில் தரித்து நின்று பின் அலஸ்காவிலுள்ள Anchorage விமான நிலையத்திலிருந்து ரொறன்ரோ வந்து சேர்ந்தோம்.

நாம் பயணம் செய்த Carnival spirit என்னும் சொகுசுக் கப்பல் பற்றி சில வார்த்தைகள் கூறியே ஆக வேண்டும். Titanic படத்தை எம்மில் பலர் பார்த்திருப்போம். இந்த Titanic கப்பலை ஒத்தே இதுவும். டாம்பீகமும், சொகுசும், அழகும் நிறைந்த இந்தப் பாரிய கப்பல் 12 அடுக்குகள் கொண்டது. இதில் 2124 உல்லாசப் பயணிகள் செல்வதற்கான வசதிகள் உண்டு. இங்கு வேலை செய்வோரின் தொகை 930. கப்பலின் இரு கரையிலும் உள்ள அறைகளுக்கு பல்கனி வசதியுண்டு. (Ocean View). இரவும், பகலும் இந்த பல்கனியில் நின்று சமுத்திரத்தையும், மலைகளையும், அங்கு நடைபெறும் நடவடிக்கைகளையும் பார்த்து ரசிப்பதே ஒரு சுகமான அனுபவம். 9வது தளத்தில் பாரிய உணவு மண்டபம் உண்டு. இங்கு 24 மணித்தியாலமும், வேண்டியளவு, விரும்பியவற்றை ஆசைதீர் உண்ணலாம். இதனைவிட இரண்டாம் தளத்தில் நாம் விரும்பிய உணவு வகைகளுக்கு ஆடர் கொடுத்து காத்திருந்து ஆற அமர உண்ணலாம். இவையெல்லாம் வசதிப்படவில்லையென்றால் எங்கள் அறைக்கு சில குறிப்பிட்ட உணவு வகைகளை வரவழைத்து உண்ணலாம். ஒன்றுக்குமே மேலதிக கட்டணம் செலுத்தத் தேவையில்லை. கப்பலில் பகலும், இரவும் சினிமா, நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள், குதாட்ட விளையாட்டுகள், நீச்சல், கடைகள் இன்னொன்றான பலவிதமான பொழுதுபோக்குகள் காணப்படுகின்றன. ஆகவே தரிப்பு இடங்களில் சுற்றுலா செய்ய மனமோ, உடம்போ இடங் கொடுக்காவிட்டால் கவலையே வேண்டாம். சந்தோஷமாக கப்பலிலேயே பொழுதைப் போக்கலாம். இதில் சிறப்பு அம்சம் யாதெனில் "A" தளத்தில் 24 மணித்தியாலமும் இயங்கும் நவீன வசதிகள், வார்ட் வசதிகள் கொண்ட ஆஸ்பத்திரி இயங்குகிறது. இங்குள்ள வைத்தியர், தாதியால் கட்டுப்படுத்த முடியாத நோயாளர்களை Air Ambulance கப்பலில் வந்து தரித்து நின்று வேறு ஆஸ்பத்திரிகளுக்குக் கொண்டு போகக் கூடிய வசதியும் உண்டு. ஆகவே வலது குறைந்தவர்கள், வயோதிகர்கள், நோயாளிகள் எவருமே மனத்துணிவுடன் ஒருவரின் தயவும் இன்றி இக்கப்பலில்

நான் கண்ட அலஸ்கா The Alaska I saw

பிரயாணம் செய்யலாம். 2000க்கு மேற்பட்ட பயணிகளையும், ராஜமரியாதையோடு இவர்களை கவனிக்கும் 1000 வரையிலான ஆண்/பெண் ஊழியர்களையும் சுமந்து கொண்டு செல்லும் இக்கப்பலை சகல வசதிகளையும் கொண்ட ஒரு மீதக்கும் பட்டினம் என்று கூறினால் மிகையாகாது.

இனி அலஸ்கா என்னும் தேசம் பற்றிப் பார்ப்போம். இது வட அமெரிக்கக் கண்டத்தின் வட மேற்கு மூலையில் காணப்படுகிறது. இதன் கிழக்கு எல்லையாகக் கனடாவும், மேற்கு, தெற்கு எல்லைகளாக பசிபிக் சமுத்திரமும், வட எல்லையாக ஆர்டிக் சமுத்திரத்தையும் கொண்டுள்ளது. இது ரஷ்யாவுக்குச் சொந்தமாக இருந்தது. Oct 18, 1867ல் ஐக்கிய அமெரிக்கா இதனை ரஷ்யாவிடமிருந்து ஏக்கர் 3 சதவீதம் 7.2 மில்லியன் டாலர்களுக்கு வாங்கியது. ஆயினும் ஐக்கிய அமெரிக்கா பெரிதாக இப்பிரதேசத்தில் கவனம் செலுத்தவில்லை. 19 நூற்றாண்டில் ஏற்பட்ட தங்கத்திற்கான



கனகேஸ்வரி நடராஜா
ஆசிரியர், இலங்கை-கனடா

தேடல் (Klontka Gold Rush) பலரையும் அலஸ்கா நோக்கி படையெடுக்கச் செய்தது. கரடுமுரடான உயர்ந்த மலைகளையும், வருடம் முழுக்க பனிமூடிய பிரதேசங்களையும் இவர்கள் தடைகளாகக் கருதவில்லை. இதன் முக்கியத்துவம் அதிகரித்த பின்பு January 3rd 1959ல் அதாவது 50 வருடங்களுக்கு முன்பு அன்றைய ஜனாதிபதி ஐசன்ஹோவா அலஸ்காவை ஐக்கிய அமெரிக்காவின் 49வது அரசியல் பிரதேசமாக (State) பிரகடனப்படுத்தினார். 570, 374 சதுர மைல் விஸ்தீரணத்தைக் கொண்ட அலஸ்காவே ஐக்கிய அமெரிக்காவின் 49 அரசியல் பிரிவுகளிலும் பரப்பளவில் முதல் ஸ்தானத்தை வகிக்கிறது. 1977ல் அலஸ்கா குழாய் வழி (Alaska pipeline) நிர்மாணிக்கப்பட்டு இங்குள்ள எண்ணெய் வளத்தை ஏற்றுமதி செய்யத் தொடங்கினார்கள். இதனைவிட பலவிதமான சுரங்கப் பொருட்கள் இங்கு காணப்படுகின்றன - தங்கம், வெள்ளி, செம்பு, தகரம், மேர்குரி, கரி, பலவிதமான இரத்தினக் கற்கள், முதலியன இங்கு அகழ்ந்து எடுக்கப்படுகின்றன. அத்துடன் அலஸ்காவே உலகின் தலைசிறந்த சமன் மீன்பிடி தளங்களைக் கொண்டுள்ளது. அத்துடன் இங்கு காட்டுமர தொழில்களும் (Lumbering) மிக அதிக அளவில் உண்டு. மனிதர் வாழ உகந்த நிலப்பரப்பு மிகவும் குறைவாகவே காணப்படுவதாலும், வடதுருவ

குளிர் காலநிலையின் தாக்கமும் இருப்பதாலும் இதன் சனத்தொகை 627,000 மாத்நீரமே உள்ளது.

கப்பலில் முதல்நாள் இரவே கப்பல் எங்கெல்லாம் தரிக்கப் போகிறது, அது நிற்கும் இடங்களில் என்ன உல்லாசப் பயணங்கள் உண்டு, அவை எவ்வளவு நேரம் எடுக்கும், என்ன கட்டணம் அறவிடப்படும், என்ன மார்க்கமாகச் செல்லப் போகிறோம் (அதாவது ஹெலிகொப்டரா, வள்ளங்களா, பஸ்ஸா, அங்கு அதிக தூரம் நடக்க வேண்டுமா? என்பனவற்றை விலாவாரியாக பட்டியல் இட்டு ஒரு அட்டவணையை வழங்கி விடுகிறார்கள். எமக்கு விரும்பிய உல்லாசப் பிரயாணச் சீட்டுக்களை முன்கூட்டியே கப்பலின் விருந்தினர் சேவைப் பிரிவில் வாங்கி விடலாம்.

15 திகதி கப்பல் Kitchikan என்ற துறைமுகத்தில் காலை 6:30ல் இருந்து மாலை 5 மணிவரை தரித்தது. Kitchikan என்பதன் கருத்து Salmon Creek என்பதாகும். பெயருக்கு ஏற்றவாறு

இங்கு 1930ல் 2 மில்லியன் பெட்டி சமன் மீன் ஏற்றுமதி செய்யப்பட்டது. சமன் மீன் கடலில் வாழ்ந்தாலும் அது ஆற்றில் தான் பிறக்கிறது. கடலிலிருந்து ஆற்றுக்குச் சென்று முட்டைகளை இட்ட பின்பு தாய்மீன் இறந்துவிடும். பின் குஞ்சு மீன்கள்

கடலுக்கு வந்து வாழ்ந்து, திரும்பவும் ஆற்றுக்குச் சென்று மடிகின்றன. இதனால் புலம்பெயர்ந்த முதலாம் சந்ததியினரின் மனநிலையை "சமன் மனநிலை" என்று கூறுவதுண்டு. சமன் மீன் ஆற்றுக்கு முட்டையிடச் செல்லும் பொழுது, கரடிகளுக்கோ, மீன்பிடிக்காரருக்கோ அகப்பட்டு விடுவதால் இந்த இனம் அற்றுப் போகும் நிலை ஏற்பட்டது. இதனால் சினை கட்டும் இக் காலத்தில் இவற்றைப் பிடிக்கக் கூடாதெனச் சட்டம் ஏற்பட்டதோடு மாத்நீரம் நிலாது பெரும் தொகையான செயற்கை மீன் வளர்ப்பு தலங்கள் இங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ளன. குஞ்சுகள் பொரித்தவுடன் இவற்றை சமுத்திரத்தில் விடுகிறார்கள். இதனால் 95% சமன் உற்பத்தி கம்பாற்றுப் படுகிறது. Ketchikan இல் மழை அதிகம். இங்கு அங்குலங்களில் மழை அளப்பது கிண்டயாது. ஏனெனில் வருடமொன்றுக்கு 15 அடி மழை வீழ்ச்சி கிடைக்கிறது. பாரம்பரிய அலஸ்கா மக்களின் சரித்திரம், வாழ்க்கை முறை, கலாசாரம் என்பனவற்றை உயர்ந்த கம்பங்களில் செதுக்கி இருக்கிறார்கள். Tokem Poles என அழைக்கப்படும் இக் கம்பங்கள் உலகிலேயே அதிகளவில் காணப்படுவது Ketchikan இல் தான். 16 திகதி கப்பல் காலை 9 இலிருந்து இரவு 1 வரை Juneau என்ற இடத்தில் நங்கூரம் இட்டது. Juneau தான் அலஸ்காவின் தலை-



கவிநாயகர் சுந்தவனம் தரும் கனடியக் காட்சிகள்

அவசர முடிவுகள்

வணக்கம். நேற்று உம்மைப் பேருந்திலே பார்த்தேன். தூங்கித் தூங்கி விழுந்துகொண்டிருந்தீர். நான் குழப்ப விரும்பவில்லை. வேலைக்குச் செல்லும் நேரத்திலேயே தூக்கமா?

ஐயைய்யோ! தமிழன் என்றைக்குத்தான் விழித்தெழுப் போறானோ! பொதுவாக வேலையாலே பின்னேரம் திரும்புகின்ற பொழுதுதான் களைப்பாற் பலர் தூங்குவதைப் பார்த்திருக்கிறேன். அதென்ன உமக்குக் காலையிலேயே தூக்கம்?

நானும் வேலை முடிவுக்தான் வந்துகொண்டிருந்தனான். இப்ப இரவு வேலையல்லே!

அப்படியே?

000

என்னடாப்பா, அவசரமாகச் சந்திக்க வேணும் என்றாய். நாலு மணிக்கு வா என்று சொன்னேன். ஓம் என்று சொன்னாய். நானும் மற்ற வேலை எல்லாவற்றையும் விட்டு நீ வருவாய் என்று நாலு மணியிலிருந்து காத்துக்கொண்டே இருந்தேன். எங்கை ஆளையே காணோம்.

வரமுடியாது போனால் ஒரு போன் பண்ணியிருக்கலாமல்லே! இதுதான் நான் அடிக்கடி சொல்லுகிறது - தமிழனுக்கு உதவி செய்யப்போனால் அது உபத்திரவத்திலேதான் முடியுமென்று! ஒரு கிழமை கழிச்ச இப்ப எடுக்கிறாய் போன்!

இப்பதான் ஐயா ஆகபத்திரியாலை வந்தனான். அன்றைக்கு உங்களைச் சந்திக்க என்று புறப்பட்டபோது எனக்குக் ஹாட் அற்றாக வந்து உடனடியாகவே எமெஜென்சிக்குப் போகவேண்டி வந்துபோச்சு!

அட, அப்படியே!

000

அம்மா, கோயிலுக்கு வரும்பொழுது பூவும் பொட்டோடும் வரவேணும் அம்மா. கனடாவிலே இப்பொழுதெல்லாம் எங்கள் பெண்கள் - அதுவும் முக்கியமாக இளம் பெண்கள் - பொட்டுப் போடுவது அநாகரிகம் என்று நினைக்கின்ற நாகரிகந்தான் வளர்ந்து வருகிறது.

எங்கள் கலாசாரத்தை இந்த இளம் சந்ததிக்குக் காட்டும் வகையில் என்றாலும் முதியவர்கள் நடக்க வேண்டும் அம்மா!

நான் எங்கள் கலாசாரத்தை மறக்காமல்தான் ஐயா இன்றுவரை வாழ்ந்து வருகிறேன். என்றைக்கு என் கணவர் இறந்தாரோ அன்றையிலிருந்து நான் பூவோ பொட்டோ வைப்பதில்லை.

அடட, அப்படியே!

000

தம்பி, நீங்கள் தமிழா?

ஓம். ஏன்?

இல்லை... தமிழர் பொதுவாய் அடக்க ஒடுக்கமாய் இருப்பினம். நீர் இந்த வெள்ளைக்காரப் பெண்ணோட கைகோத்துக்கொண்டு போகிறீர்... அதுதான் கேட்டநான்.

அவதான் என்னுடைய மனைவி.

அடடா, அப்படியே!

ஏன் தமிழன் வெள்ளைக்காரியை முடிக்கக் கூடாதா? அவன் வேறு சாதிப் பெண்ணோடு திரிந்தால் அவன் ஒழுக்கங் கெட்டவன் என்று உடனே முடிவுகட்டிவிடுறதா? நீர் படு அவசரக் குடுக்கை. யோசிக்காமற் சந்தேகப்படுற பேர்வழி.

நகரமாகும். இங்கு அதிக நேரம் நின்றதால் சிலர் இரண்டு உல்லாசப் பயணங்களைக் கூடச் செய்ய முடிந்தது. இங்குள்ள Mendenhall Glacier என்ற பனிமலை கட்டாயமாகப் பார்க்க வேண்டியதொன்றாகும். இது 3000 வருடங்களுக்கு முன்பு பனி யுகத்தில் ஏற்பட்டது. இது யுனினியோ ஐஸ் வயலில் இருந்து 12 மைல்கள் நீளமான ஒரு தாக்காகும். 100 அடி தொடக்கம் 100 அடிவரை ஆழம் உடையது. ஆயினும் இது வருடாவருடம் 100-150 அடிவரை பின்னோக்கிச் செல்கிறது. இந்தப் பாரிய பனிமலையின் எதிர்காலம் ஒரு கேள்விக்குறியாகவே அமைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஓபாமாவிற்கு எதிராக உப ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்ட Sarah Palin இன் “வசந்த மாளிகையை” Mendenhall பனிமலைக்கு போகும் வழியில் பார்க்கலாம். இங்கு காணப்படும் நடுவெப்பநிலைக் காட்டு மரங்கள் (Temperate Forests) 200 அடிவரை உயரமுடையன. ஆகவே இம்மரங்கள் பாரிய நீள வேர்களைக் கொண்டவையாக இருக்கலாம் என நினைப்போம். அதற்கு மாறாக சாதாரண அளவான வேர்கள் நிலத்திற்குக் கீழே ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து எந்தக் காற்றிலும் மரங்களை விழாதபடி பாதுகாக்கின்றன.

17 திகதி காலை 7 மணியிலிருந்து மாலை 5 மணிவரை கப்பல் Skagway துறைமுகத்தில் தரித்தது. Kiondika என்னும் இடத்தில் August 16 1896 இல் தங்கம் இருப்பதை கண்டனர். அன்று தொடங்கியது இந்த தங்கத்துக்கான வேட்டை. 1898 இல் 5 மாத காலத்தில் 10 மில்லியன் டாலர் தங்கள் எடுத்ததாகப் பதிவாகியது. 1900 இல் அது 38 மில்லியன் டாலராக உயர்ந்தது. 20,000 மேற்பட்டோர் குதிரைகளில் 1 வருடத்திற்கான உணவுப் பொருட்களுடன் இங்கு படையெடுத்தனர். அதன் விளைவு 3000 குதிரைகள் இறந்தன (Stampeds) 1900 இல் White Pass - Yukon ரயில் பாதை கட்டி முடிக்கப்பட்டது. இது Skagway இலிருந்து கனடாவின் யுகோன் பிரதேசம் வரை செல்கிறது. இந்த ரயில் பிரயாணம் ஒரு தனி அனுபவம். கனடாவின் எல்லையில் கனடா நாட்டு கொடி, அலஸ்கா கொடி, ஐக்கிய அமெரிக்கா கொடி கம்பரமாகப் பறக்கின்றன. 3000 அடி உயரத்தில் செல்லும் இந்த புகையிரதத்தின் இரு மருங்குகளிலும் கண்கொள்ளாக் காட்சிகளை பார்த்து ரசிக்கலாம். Skagway இல் திமிங்கிலம் பார்க்கும் உல்லாசப் பிரயாணமும் உண்டு. (Whale watching). இங்குள்ள மக்கள் தமது முதலாதையர் களை தங்கம் தேடி வந்தவர்கள் என அடையாளம் காணுகிறார்கள்.

18ஆம் திகதி காலை 6:30 இலிருந்து மாலை 5 மணிவரை கப்பல் Sitka என்னும் இடத்தை அடைந்தது. இங்கு முன்னைய துறைமுகங்கள் போல் கரை வரை கப்பல் சென்று நங்கூரம் இட முடியவில்லை. கப்பலில் இருந்து கரைக்குப் போவதென்றால் சிறு படகுகள் - (இவற்றை Tenders - என்று அழைக்கிறார்கள்) மூலமே செல்ல முடியும். கப்பல் இதற்கான ஒழுங்குகளையும் செய்து கொடுத்தது. அலஸ்கா ரஷ்யாவின் ஆதிக்கத்தில் இருந்த காலத்தில் Sitka வே இதன் தலைநகரமாக விளங்கியது. இன்றும் இங்கு காணப்படும் வியாபார தலங்கள் ரஷ்யர்களாலேயே நடத்தப்படுகின்றன.

18 திகதி காலை 5 மணிக்குப் புறப்பட்ட கப்பல் எங்கும் தரித்து நிற்காமல் 20ஆம் திகதி காலை 7 மணிவரை கடலிலேயே பயணம் செய்தது. இந்த கடல் பயணம் தான் எங்கள் பயணத்தின் சிகரம் என்று சுறினால் மிகையாகாது. Collee Fjord என்ற நீண்ட ஏரி ஊடாக (இத்தகைய ஏரிகள் பனி அரிப்பினால் ஏற்படுபவை) 40 கிலோ மீற்றர் கப்பல் சென்றது. கப்பலின் இருமருங்கிலும் 5 பெரிய நீர்வரை தொடும் பனி மலைகளையும், ஒரு டசினுக்கு மேற்பட்ட சிறு பனிமலைகளையும் பார்க்க முடிகிறது. “கையாய்” என்பது இப்படித்தான் தோன்றும் என நினைத்தேன். 20ஆம் திகதி காலை Whittier என்னும் இடத்தில் கப்பல் நங்கூரம் பாய்ச்சியது. அங்கிருந்து Anchorage சர்வதேச விமானத் தளத்திற்கு சொகுசு பஸ்ஸில் சென்று ரொறன்ரோ வந்து சேர்ந்தோம். இறைவனின் சிருஷ்டிக்கு ஒரு எடுத்துக்காட்டு அலஸ்கா. ■

இந்திய அரசியலில் மலையாள ம(ர)யம்


கிட்டத்தட்ட நான்கு மத்திய அமைச்சர் பதவிகளை பெற்றுள்ளது கேரளா. அதே நேரம் தலைநகர அதிகார மையத்திலும் மலையாள மயம் என்று சுட்டிக் காட்டுகிறார்கள் டெல்லியில்.

“ஏற்கெனவே சோனியா வீடு, மன்மோகன் சிங் அலுவலகம், வீடு என கேரள அதிகாரிகள்தான் கொடி கட்டிப் பறக்கின்றனர். சோனியாவின் சர்வ வல்லமை கொண்ட உதவியாளர் ஜார்ஜ் கேரளத்தவர். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், பிரதமரின் முதன்மைச் செயலாளர் டி.கே.ஏ. நாயர், தனி உதவியாளர் முரளி, சோனியா வீட்டு செயலாளர் மாதவன், ஜனாதிபதியின் செயலாளர் கிறிஸ்டி பெர்னான்டஸ் ஆகியோரும் கேரளப் புள்ளிகள்தான்.

இது மட்டுமல்ல... மத்திய அரசின் முதன்மை பதவியான கேபினெட் செயலாளர் சந்திர சேகர், தற்போது நியமிக்கப்பட்டுள்ள உள்துறைச் செயலாளர் ஜி.கே.பிள்ளை ஆகியோரும் அங்ஙனமே! மக்களவையின் செக்ரட்டரி ஜெனரல் ஆச்சாரி, விவசாயத் துறை செயலாளர் நந்தகுமார், வெளியுறவு செயலாளர் சிவசங்கர் மேனன், இதே துறையில் பிரதமரின் சிறப்பு தூதுவரான சியாம் சரன், கனிமவளத் துறை செயலாளர் சாந்த சீலா நாயர், விமானப் போக்குவரத்துச் செயலாளர் மாதவன் நம்பியார், ஜவுளித் துறை செயலாளர் ரீட்டா மேனன் மற்றும் சட்டத் துறை - நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர்கள் என்று எங்கெங்கும் அவ்விட மண்காரர்களேதான்!

இது போக இன்னும் சில கேரள அதிகாரிகள் காத்திருப்பும் பட்டியலில் இருக்கின்றனர். இப்படி மலைக்க வைக்கும் மலையாளப் பட்டியலின் நீளம் அதிகம்...” என்கிறார்கள்.

சிவசங்கரமேனனுக்குப் பிறகு வெளியுறவுத் துறைச் செயலாளராக வரப்போகும் பெண் அதிகாரி ஒருவரும் மலையாள சேச்சிதான் என்று கட்டியம் கூறிக்கொண்டிருக்கிறார்கள்!



பொன்னையா விவேகானந்தன்
பொன்னின் பொழிகை

தொடர்
28

தணல்

காலத் தீயில் தீய்ந்து போக விரும்பாத ஒரு தீயின் துளி. சாம்பல் போர்வைக்குள் தன்னை மறைத்தபடி எழுச்சி கொள்ளும் ஒரு காலத்திற்காய் காத்திருக்கும் மௌன நிலையின் பெயர் தணல்.

தணல் நெருப்பின் தவக்காலம்.

வரமாய் வரும் காற்று, சாம்பல் போர்வை நீக்கி ஊதி உருக்கும்வரை உறைவுற்றிருக்கும் தவநிலை இது.

பூமியில் தோன்றும் பொய்களைப் பொசுக்கவேனக் காலம் வேளைவரும் போதெல்லாம் தீயினைப் பிறப்பிக்கும். புனிதத் தீயும் பொய்த் தீயும் மோதும் காலங்களில் பூமி பிரளயமாகும். இப் போட்டியில் போலிகள் தற்காலிகமாய் வெல்வதுவும், புனிதங்கள் நிரந்தரமாய் வெல்வதுவும் இயல்பாய் நிகழும்.

அழுக்குகளை அழிக்க எழுந்த தீ நாக்குகளை பொய்களின் போலிப் பிழம்புகள் சிலவேளை குறையாடும். சுற்றி வளைத்து வதை செய்யும்.

ஆயினும் அழிவுறாது சாம்பல் பூத்த மண்ணின் மடியில் அணுவின் அளவாயேனும் அணையாதிருக்கும் இத்தணல்.

தணல், தீயின் எச்சம் அல்ல. பிழம்பாகக் கொழுந்து விட்டெரிந்த போரியல் வாழ்வுக்குரிய அனுபவச் சேகரிப்பின் வாமன இருப்பு.

தணல், தீயின் பிறப்பு அல்ல, வாழ்ந்த வாழ்வுக்கும் வாழப்போகும் வாழ்வுக்கும் இடையான மீள் உருவாக்க நிலை.

தணல்கள் தானாக உருவாவதில்லை.

ஒரு உண்மை கொல்லப்படுகையில், ஒரு நீதி புதைக்கப்படுகையில், ஒரு உரிமை மறுக்கப்படுகையில் அதை எதிர்த்து ஒரு நெருப்புப் பிறக்கும். அந்த நெருப்பையும் கொடும் வன்மை கொல்ல முயலும். அந்த அழிப்பையும் மீறி மீண்டும் பிறக்கும் நெருப்புக் குழந்தையே இந்தத் தணல்.

வஞ்சிக்கப்பட்ட எல்லா உயிர்களிடத்தும் இத்தகையதொரு தணல் இருக்கும். விலங்குகளுக்குள்ளும் இத் தீ இருக்கின்றது.

வேண்டாதவரை விரும்புவதில்லை எந்த விலங்கும். பொருந்தாத நிலத்தில் விளைவதில்லை எப்பயிரும்.

பொங்கியெழும் ஒரு பொழுதுக்காக, வலி தந்தவரை வதைப்பதற்கென வரவிருக்கும் ஒரு காலத்திற்காக

தணலாய் வலிகளைச் சுமந்தபடி எத்தனையோ உயிர்கள் காத்திருக்கின்றன.

வரலாறு குறித்துக்கொண்ட எத்தனையோ வெற்றிகளின் மூலம் இது போன்ற தணல்களே.

எங்கும் எரிந்து கருகிக் கிடக்கும் சாம்பல் மேடு, உடலங்கள் பொசுக்கிக் கிடக்கும் சுடுகாடு. எதுவுமே இனிப் பிறப்பெடுக்காது என எகத்தாளமிடும் பகையின் பாதங்களுக்குக் கீழேயே தணிந்து போகாமல் தவமிருக்கின்றது தணல்.

இது நீதியைக் கொன்றொழிக்கும் வல்லரசுக்கர் ஆட்சி பீடத்திலே அமரத்திருக்க, பிணம் தின்னும் சட்டங்களைப் பேய்கள் கூடி உருவாக்குகின்றன. இந்நிலையில் உன்னதங்களை உருவாக்குவதற்காக சன்னங்கள் ஏந்திய புரட்சிகள் தோன்றுகின்றன. பேய்களிடத்தே வீழ்ச்சியுறும் புரட்சிகள் மீண்டும் மீண்டும் எழுந்த வண்ணமே இருக்கின்றன.

இது சூரிய பூமி. காரிருள் கரைகின்ற காலத்தில் சூரியத்துளிகள் சாம்பல் நிலத்தில் பட்டுத் தெறிக்கும். சாம்பல் படுக்கைகளின் கீழ் தகித்திருந்த தணல் மீண்டும் உயிர்க்கும். கதிரவன் வெளிப்படுத்தும் கதிரோடு கை கோர்க்கும்.

அவ்வேளை, பிரபஞ்சம் கடந்து எழும் தணலின் வியாபகம்.

சாம்பல் போர்த்த வாழ்வு என்பது தீயின் சாப காலமல்ல,
வரம் வாங்கவேனக் காத்திருக்கும் தவக்காலம்.



எஸ். ஜெகதீசன் எழுதும்
பத்தாம் பக்கம்

பதம் பார்ப்பவர்கள்

வாடாத காய்கறிகளை வாங்கும் வகை தெரியாது வாடிவிடும் இளைய சமூகத்தினர் அடிக்கடி அங்காடிகளில் அல்லாடுகின்றனர்.

செல் போனில் விளக்கம் பெற்றவாரே மிகவும் மும்முரமாக முத்தல்களை விலக்க முயலும் அந்த இளம் பிஞ்சுகளைக் காண மனம் பரிதவித்து வதங்கும்.

இலாவகமாக பதம் பார்த்து அசத்துவது மூத்த பரம்பரைக்கு விரல்நுனி வேலை.

அதிகம் விரும்பப்படும் கொஞ்சம் மரக்கறிகளைச் சற்றே நாமும் சுவைப்போமா?

தேங்காய் - பாரமுள்ளதாக, குடுமி ஓரம் ஈரமற்றதாக, நடுத்தர பழுப்பு நிறமுடையதாக வாங்கிடின பின்னர் வாங்கியவர் வீட்டில் உடை படர்.

தக்காளி - சிவப்பாக, கனமாக கல் போன்று இருந்தால் சமைப்பதற்கும், தேவை ஏற்படின் கூட்டத்தில் ஏடாகூடமாக பேசுபவர் மீது ஏறியவும் உகந்தது.

கத்தரிக்காய் - மூழ்பகுதி வெளிப்பச்சை நன்று. கறுத்திருப்பின் அதை கத்தரியுங்கள்.

வெண்டைக்காய் - நுனியை வளைத்தால் உடனே முறிய வேண்டும். அடர்ந்த பச்சை நிறம் சிறந்தது. மிக நீளமாக, மேற்புறம் வரிவரியாக விடைத்தது கூடாது.

முருங்கைக்காய் - சிறிது முறுக்கினால் கொஞ்சம் விறைத்து பின் பழைய நிலைக்கு மீண்டால் வீட்டில் சிறிது முறுகலிருந்தாலும் முறுவலாக்கும்.

பாகற்காய் - நல்ல அடர் பச்சை நிறத்தில் தோலில் உள்ள முள் போன்ற மொட்டுக்கள் நெருக்கமாக இருந்தால் கைப்பு உங்கள் மீது வரவே வராது.

அவரைக்காய், பயத்தங்காய் - தோல் மெத்தென்று அடர்த்தியாக இருக்க வேண்டும். தோல் காய்ந்து விதைகள் உப்பியிருப்பதை யாராவது வாங்கிடின, அவரை-காய்.

புடலங்காய் - மென்பச்சை நிறத்தில் ஒல்லியானது எனின் சுவையும், தடல்புடல்தான்.

வாழைக்காய் - திண்ணமாக விடைத்து தோல் நன்கு பரந்து ஓட்டியது சரியானகாய்.

உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, குருக்கிழங்கு (கரட்), அக்காரக்கிழங்கு (பீட் ரூட்) - திண்ணமாக காய்ந்து இருத்தல் வேண்டும். அழுத்தினால் நசுங்கக்கூடாது.

மரவள்ளிக்கிழங்கு - நகத்தால் மேல் தோலை கிள்ள முடிந்தால் நன்று. அள்ளிச் சென்றாலும் வீட்டில் அவிவது நீங்களால், அதுவாகத்தான் இருக்கும்.

வெண் பூங்கோசு (காலிஃப்ளவர்) - மொட்டு மொட்டாக நெருக்கமாக இருப்பதை வாங்குங்கள். பூத்திருப்பதையும், கரும்புள்ளிகள் உள்ளதையும் வாங்குபவர், வீட்டில் காலி.

கலிப்பூ, (கோவா) - ஏற்கனவே வெட்டி வைத்திருப்பதை விட முழுசாக வாங்குவது கடைக்காரருக்கும் இதழ்கள் நெருக்கமாக கனமாக இருப்பது உங்களுக்கும் நல்லது.

வெங்காயம் - கெட்டியாக, மேலே முளையற்று இருத்தல் வேண்டும். பச்சை நிறம் கொஞ்சம் கூட வெளியில் தெரியக் கூடாது

பச்சை மிளகாய் - கரும்பச்சையாக இருப்பது நன்கு முற்றியது. மெல்லிய குச்சி போல் இருப்பது மிகவும் பிஞ்சு. தேவை போல தெரிவு செய்யலாம்.

இஞ்சி - கணுக்களில் இலையின் காம்பு தெரிந்தால் அது பிஞ்சு. அதிக வளைவு நெளிவு இல்லாதிருந்தால், இஞ்சி இடுப்பழகி பாடலை மனதுள் விசிடலிக்கலாம்.

சொக்கலேற்றின் நன்மைகள்

கடுமையான நிறமுள்ள சொக்கலேற்றுகளை உண்ணுவதனால் தோலின் தரம் உயரும். சிவப்புப் புள்ளிகள் ஏற்படுவது குறையும் என ஜேர்மன் ஹேயின் பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கின்றது. ஜோர்ஜ் ரவுண் பல்கலைக்கழக ஆய்வின்படி, கான்சர் நோயை குறைப்பதில் அல்லது தாமதிப்பதில் பங்கெடுக்கின்றது எனத் தெரிகின்றது. மற்றைய ஆய்வொன்றின்படி, சொக்கலேற் களைப்படையும் தன்மையைக் குறைப்பதாக தெரிகின்றது. சொக்கலேற் neurotransmitters இனை அதிகரிப்பதனால் நித்திரையையும், அமைதியான தன்மையையும் ஓழுங்குபடுத்துவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கனடிய மாமிச உணவுப் பரிசோதனையில் அரசாங்கம் கவனமெடுக்க வேண்டுமென மக்கள் அபிப்பிராயம்

கனடா தழுவிய ரீதியில், Nanos Research Survey இனால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் பத்தில் ஏழு பேர், தமக்கு மாமிச உணவு தயாரிப்பு நிறுவனங்களில் நம்பிக்கை இல்லையென்றும், அரசாங்க உத்தியோகத்தர்கள் தரக்கட்டுப்பாட்டில் ஈடுபட வேண்டுமென்றும் தெரிவித்துள்ளனர். 64 வீதமானோர், அரசாங்கம் தனது கடமையை, நிறுவனங்களிடம் தள்ளிவிட்டுள்ள தென்றும், நிறுவனங்கள் பணச் செலவைக் குறைப்பதற்காக, குறைந்தளவான தரக்கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்களையே கடமையில் வைத்துள்ளதென்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

நியாயத்திற்கான போராட்டம்

ரொறன்ரோவின் மேற்குப் பகுதியிலுள்ள சிறிய நகரமான, Little Halton Hills, தனது உற்பத்தியாளர் ஒருவரினால் அமெரிக்காவின் வியாபாரத்திற்காக ஏலத்தில் பங்கெடுக்க முடியாதென தெரிவிக்கப்பட்டதையடுத்து கோபமடைந்துள்ளது. இதன் காரணமாக திருப்பி பதிலளிக்கும் விதமாக, தமது நகர வியாபாரங்களில், திட்டங்களில் அமெரிக்க நிறுவனங்கள் ஏலத்தில் பங்கெடுக்கக் கூடாதென தடை செய்துள்ளது.

Breaking the deadlock through transnational governance

The need of the time now is the metamorphosis of the existing infrastructure into a democratic and inclusive transnational government of Eezham Tamils to strengthen the diaspora socially, economically and culturally; to achieve the goal of independence and sovereignty of Eezham Tamils in the home country and to meet the international challenges internationally. Many of our readers confuse between the concepts of transnational government and government in exile. While the government in exile is a conventional phenomenon that needs a host country, the transnational government is a novel experiment that has no precedence.

TamilNet Editorial Board

A government in exile functions outside of its territory with an aim of taking control of that territory. Such a government may have already existed in an independent and sovereign country and have lost its power or may have been formed anew to claim an independent and sovereign country. Whatever the case may be, a government in exile needs a host country.

But the transnational government we speak of is a novel experiment that has no precedence.

Whatever excuses there may be, the contemporary world system including its apex body the United Nations, have shown least regards for the life, safety, dignity and human rights of Eezham Tamils and even now continue to abet structural genocide in the island of Sri Lanka.

There is no second word that all Eezham Tamils are traumatised and grieved by the grave injustice committed on them by the entire world system. Unless the world system recognizes the self-determination of Eezham Tamils and directly intervenes in the island, no justice is going to be seen.

With the kind of blunders made by the powers involved in forfeiting leverages and with the development of new axes in the region, it is doubtful whether the world system will have any pressure to act on its own to justify the cause of Eezham Tamils other than oppressing them further to accept subjugation within the rot of the united Sri Lanka.

It is the ways of the contemporary world system that impels Eezham Tamils to respond with the unique experiment of a transnational government to safe guard their unity, identity, dignity, aspirations and well-being.

A contemporary reality that is going to be faced by Eezham Tamils in the home country is compulsion in brutal ways by Colombo, the Indian Establishment and by certain other powers to drop Tamil national aspirations and to accept an imposed Sri Lankan identity.

Colombo is already intimidating with success the subservient Tamil political entities to drop the ethnic identity. What is proposed is a 'home grown solution' that is none other than structural genocide.

The Indian Establishment and its agents are said to be busy in forging a 'coalition' of political parties, not to go beyond the 'Rajiv's dream' of 13th Amendment. It is also said that certain sections in the West are also behind it.

A situation is going to emerge in which no Tamil in the home country could open

mouth to ask for justice and to express their heart-felt aspirations.

Only the diaspora and the transnational government could uphold the freedom of aspiration and freedom of expression of Eezham Tamils.

Those who have to face the reality from the 'conquerors' in Colombo and New Delhi may do so for survival but the transnational government should emerge in parallel in the diaspora to uphold the unconquered spirit of Eezham Tamils, to support the political course in the homeland and to see the Eezham Tamil politics are not hijacked by others. The transnational government need not openly include the home politicians even though both should collaborate with each other.

The disastrous geopolitics played by the Beijing-New Delhi-Islamabad axis and the West at the cost of Eezham Tamils, undeservingly favouring genocidal Colombo and the continued injustice they are committing, are not ephemeral episodes to subside with patchwork solutions envisaged by the conquerors and geopolitical players.

When the volcano erupts, a genuine support the Eezham Tamils at home could fall back on is going to be nothing but a transnational government of the diaspora.

Therefore, all Tamil political players, irrespective of differences and shades of opinion, should extend support to forge such an outfit, at least symbolic in the beginning.

One of the positive achievements of the LTTE is the international infrastructure uniting and motivating the diaspora. Otherwise the diaspora would have gone astray like the 19th century migrants.

The need of the time now is the metamorphosis of the infrastructure into a democratic and inclusive transnational government of Eezham Tamils to strengthen the diaspora socially, economically and culturally; to achieve the goal of independence and sovereignty of Eezham Tamils in the home country and to meet the international challenges internationally.

It is not a must that the transnational government needs a host country to operate. What is actually needed is the will power of more than a million Eezham Tamils living across the world.

Despite a global ban, if the LTTE had successfully demonstrated a global infrastructure in raising revenue, in mobilising the masses and in running economic and cultural institutions, why a democratised and inclusive transnational government not feasible?

If multinational corporations can operate as successful power centres why can't transnational governments?

Some of our readers have mailed meaningful feedback how such a government can viably operate for the well-being of the diaspora as well as for the liberation of the people in the home country.

If the traumatised Eezham Tamils at home are going to be kept voiceless by the conquerors and the international community, at least the traumatised diaspora should be immediately engaged with a positive and noble venture of resurrection. Otherwise the diaspora will be disillusioned.

Contd. on: Page 26

எம்மைச் சுற்றி நடப்பவைகளிலிருந்து பொறுக்கி எடுக்கப்பட்ட சில சம்பவங்களைக் காய்தல் உவத்தலின்றி எழுதும் இந்தப் பத்தி (column). அவ்வப்போது வெளிவரும். கண்டவை, கேட்டவை, நடந்தவையே இதன் மூலாதாரம். ஒருவகையில் பார்த்தால் இதுவும்கூட தகவல்தான்.

இது உங்களுக்குத் தேவையில்லாத விடயம்!

பஹ்ராயின் நகர வீதியோரமொன்றில் காருக்குள் ஒரு ஜோடி குதூகலமாக இருந்தது. பகிரங்க இடத்தில் இவர்கள் முத்தம் கொடுத்ததை அவதானித்த பொலிசார் அருகில் சென்றனர்.

“என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று பொலிசார் கேட்க, கோபமடைந்த பெண், “இது உங்களுக்கு தேவையற்ற விடயம்” என்று பதிலளித்தார்.

முடிவு - காதலனுக்கு வலியச் சென்று முத்தமிட்ட குற்றத்துக்காக பெண்ணுக்கு நீதிமன்றம் இருபது நாட்கள் சிறைத் தண்டனை வழங்கியது.

அமைச்சரவைக் கூட்டத்தில் என்ன மொழியில் பேசுவார்?

மு. கருணாநிதியின் மகன் அழகிரி இப்போது இந்திய மத்திய அரசின் ரசாயன உரத்துறை அமைச்சர். அப்பு மு. க. டில்லித் தலைவர்களைக் “கலை”த்துப் பெற்ற பிச்சை இது.

இந்த அமைச்சர் பற்றி டில்லியின் ஆங்கிலத் தினசரியொன்று பிரசுரித்த செய்தியில், “அழகிரி அமைச்சரவைக் கூட்டத்தில் என்ன மொழியில் பேசுவார்” என்று கேட்டுள்ளது. “ஆங்கிலமோ, ஹிந்தியோ தெரியாத அழகிரி, தமிழிலா அமைச்சரவையில் பேசப் போகிறார்” என்றும் இது கிண்டல் செய்துள்ளது.

குறிப்பு: தி. மு. கவின் முன்று அமைச்சர்களையும் செயற்பாடுகளைக் (ஊழல்களை) கவனிக்கவேண்டியான புலனாய்வுத் துறை அதிகாரிகளை மன்மோகன் சிங் நியமித்துள்ளதாக தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது. கேவலம்! இப்படியான அமைச்சுகள் கருணாநிதிக்குத் தேவைதானா?

மரணத்துக்குப் பின் என்ன? அறிவதற்கு ஒரு தற்கொலை!

மரணத்துக்குப் பிறகு என்ன நடைபெறுமென்பதை அறிவதில் ஏற்பட்ட ஆர்வம், ஒரு பொறியியலாளரைத் தற்கொலை செய்ய வைத்தது.

கடந்த மாதம் 17ஆம் திகதி பங்களூரில்



இவ்வாறு தற்கொலை செய்தவர், 26 வயதான இளைஞர் பிரதீப்குமார். இங்குள்ள காச்சிகுடா பொலிஸ் நிலையத்துக்குப் பின்னாலுள்ள சிறீசியாம் ஆலயத்தில் இவர் நஞ்சுருந்தித் தற்கொலை செய்தார்.

தமது தற்கொலைக்கான காரணத்தை அவர் கடிதமாக எழுதி வைத்துள்ளார்.

மரணத்துக்குப் பின்னர் என்ன நடக்கிறது என்பதை அவர் கண்டுபிடித்தாரா? இதனைக் கண்டுபிடிக்க இன்னொருவர் தற்கொலை செய்தாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.

தங்கேஸ்வரி நா. உவின் எல்லை கடந்த ஆடை

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி கதிரமன், ஓய்வூதியக்கார வயதானவர்.

கடந்த மாத நடுப்பகுதியில் கொழும்பு நாடாளுமன்ற அமர்வுக்கு பஞ்சாபி உடையில் சென்ற போது, அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். இலங்கையின் நாடாளுமன்ற சம்பிரதாயத்துக்கு முரணான ஆடை இது என்பதே காரணம்.

அம்மம்மாவுக்குச் சமமான வயதானவர், அதுவும் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்தவர். முதலில் தமிழர் மரபுக்கேற்ற ஆடை அணியப் பழக வேண்டும். ஒரு மாட்டுக்கு ஒரு குடு!

வயோதிப காலத்து ஆசை; இப்படியும் கொண்டாட்டம்

கடந்த வருடம் வரை அமெரிக்க ஜனாதிபதியாகவிருந்த ஜோர்ஜ் புஷ்ஷின் தந்தை, ஜோர்ஜ் புஷ் (சீனியர்). இவரும் முன்னர் ஜனாதிபதியாக இருந்தவர்.

கடந்த மாதம் இவரது 85வது பிறந்த நாள் கொண்டாட்டம். 10,500 அடி உயரத்திலிருந்து, பாரகுட்டில் பறந்து குதித்து இதனைக் கொண்டாடினார். மனைவி பாபரா, மகன்மார் ஜூனியர் புஷ், ஜெஃப் புஷ் ஆகியோர் இதனைப் பார்த்து மகிழ்ந்தனர்.

தமது 90வது பிறந்த நாளையும் இப்படியே கொண்டாடப் போவதாக துள்ளிக் கொண்டு கூறியுள்ளார் சீனியர் புஷ்.

மகன் லண்டன் போனார்; அம்மா இத்தாலி போனார்!

இந்தியத் தேர்தல் முடிந்த கையோடு, வெற்றிக் களி(ளை)ப்பை நீக்கவேன அம்மாவும் மகனும் வெளிநாடுகளுக்குப் பறந்தார்கள்.

சோனியா தமது பிறந்தகமான இத்தாலி சென்று, உறவினர்களோடு உண்டு மகிழ்ந்து சுற்றுலா புரிந்தார்.

மகன் ராகுல் காந்தி லண்டன் சென்று ஸ்பானியக் காதலி வெரோனிக்காவுடன் நாட்களை இனிமையாகக் கழித்தார். ஜூன் 19ஆம் திகதி தமது 39வது பிறந்த நாளையும் அவருடனேயே போக்கினார்.

தேர்தல் களைப்பு நீக்கவே இந்தப் பயணங்கள் ஏற்பாடானதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன. ஆனால் இயக்குனர் சீமான் பின்வருமாறு காரணம் கூறியுள்ளார்:

“ஈழத்தமிழரை இரத்தத்தில் குளிக்க வைத்து, நெருப்பினில் வறுத்தெடுத்து, உயிருடன் துடிதுடிக்கப் பதைத்த படுகொலைகளைச் செய்த பின்னர், அந்தக் களைப்பு நீக்கவே அன்னையும் புதல்வனும் வெளிநாடு சென்றனர்” என்ற சீமானின் கூற்று உண்மையிலும் உண்மை.

கனடியத் தமிழரின் படத்துக்கு இந்தியாவில் தடை?

கனடாவில் வசிக்கும் கின்னன் சாதனை வீரர் சுரேஷ் ஜோக்கிம், இன்னொரு சாதனையாக சென்னையில் 12 நாட்களில் தயாரித்த ‘சிவப்பு மழை’ படத்துக்கு இந்தியத் தணிக்கை சபை தடை விதித்துள்ளது.

இலங்கைத் தமிழர் பிரச்சனை பற்றிய காட்சிகள் படத்தில் இடம்பெறுவதே தடைக்குக் காரணம்.

உதாசனன் உலா விருந்து

கோடை விடுமுறை தொழில் வாய்ப்புகள்

கோடை விடுமுறையில் மாணவர்கள் குறுகிய கால வேலைகளின் மூலம் பணத்தை உழைத்து, அடுத்த தவணை கல்விக் கட்டணத்திற்கோ, ஏற்கனவே பெற்ற கல்விக் கடனுக்கோ பயன்படுத்தலாம். இதற்காக ஒன்றாறியோ அரசாங்கம் பலவித உதவிகளை செய்கிறது. வேலை தேடும் உதவித் திட்டங்கள், வேதனத்தில் பகுதியை செலுத்துதல், சொந்த தொழில் முயற்சி என்பன இவற்றில் சில.

கோடை விடுமுறையில் வேலை கொடுக்க விரும்புவோருக்கு அரசாங்கம் ஒவ்வொரு மணித்தியால ஊதியத்திலும் \$2 டாலரினை ஊக்கத் தொகையாக திருப்பியளிக்கின்றது. சொந்தமாக தொழிலைத் தொடங்கி நடத்துவதற்கு, வியாபார உதவி, பயிற்சியுடன் பரிசுத் தொகையாக \$3,000 வரை பெற முடியும். அரசாங்க வேலைத் தலங்களிலும், அதனுடன் தொடர்புடைய ஏஜென்சிகள், சமூக சேவை நிலையங்கள் போன்றவற்றில் வேலைப் பயிற்சியைப் பெறலாம். சில வேலைகளில் இருமொழி (பிரென்ச், ஆங்கிலம்) பயன்பாடும் அவசியம். அத்துடன் போக்குவரத்து, உல்லாசப் பயணத்துறை உட்பட பலதரப்பட்ட துறைகளில் இவை அமையும். இவ்வேலைகள் ஆறு முதல் எட்டு வார காலம் நீடிக்கும்.

ஒன்றாறியோ அரசாங்கம் தொடர்ச்சியாக கோடை விடுமுறைகளில் வழங்கும் திணைக்கள, மற்றும் ஏஜென்சி தொழில் வாய்ப்புகளையும் பெறலாம். இவை ஆறு முதல் 16 வாரம் வரை நீடிக்கும். முழுமையான தகவல்களுக்கு ontario.ca/employmentontario இணையத்தை பார்வையிடவும்.

சிறுதூக்கம் குழந்தைகளுக்கு அவசியம்

நான்கு, ஐந்து வயதுக்குட்பட்ட பிள்ளைகள் பகலில் சிறிது நேரம் தூங்குவது (nap) அவசியம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த வயதுக்குட்பட்ட எல்லாப் பிள்ளைகளுமே பகலில் தூங்குபவர்கள் என்றில்லை. ஆனால், தூங்காத குழந்தைகளின் மனவளர்ச்சி, நடத்தைகளில் வித்தியாசங்கள் ஏற்பட வாய்ப்புகளுண்டு.



றஞ்சி திரு

சின்னச் சின்ன தகவல்கள்

ஐரோப்பிய வடிவமைப்பிலான 204 மின்னியக்கப் பேருந்துகள் (street cars) ரொறன்ரோ நகரப் பாதைகளில் சேவைக்கு விடப்படவுள்ளன. இதற்கென 1.2 மில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ரொறன்ரோவின் பிரதான பதினொரு வீதிகளில், இந்த மின்னியக்கப் பேருந்துகள் சேவையில் ஈடுபடும். தற்போதுள்ள முப்பது வருடப் பழைமை வாய்ந்த மின்னியக்கப் பேருந்துகள் விரைவில் ஓய்வுபெறவுள்ளன.

கனடிய காஹ்துறை மற்றும் புலனாய்வு-பாதுகாப்புத் துறையினர் எந்தவொரு ஆளினதும் இன்டர்நெட்-மின்னஞ்சல் மற்றும் தொடர்புச் சாதனங்களைக் கண்காணிக்க அனுமதி வழங்கும் சட்ட மூலமொன்றைக் கனடிய அரசு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. இது நிறைவேறும் பட்சத்தில், லட்சக்கணக்கான பொதுமக்களின் அந்தரங்க விடயங்களில் காவல்-பாதுகாப்புத் துறையினர் ஊடுருவும் அபாயம் ஏற்படவுள்ளது.

கனடாவின் அடுத்த பொதுத் தேர்தல், இவ்வருட அக்டோபர் வரை இல்லை என்பது உறுதியாகியுள்ளது. வேலைக் காப்புறுதித் (employment insurance) திட்டத்தில் பாரிய மாற்றங்களை விபரல் கட்சி முன்வைத்ததையடுத்து, கன்சர்வேடிவ் அரசைக் கவிழ்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் விபரல்-கன்சர்வேடிவ் தலைவர்களுக்கிடையில் செப்டம்பர் வரைக்கும் இணக்கம் காணப்பட்டதால், கோடை காலத் தேர்தல் இடைநிறுத்தம் கண்டுள்ளது.

உலகில் அகதிகளாக இருப்பவர்களின் தொகை 42 மில்லியன். இவர்களுள் 26 மில்லியன் ஆட்கள் யுத்தங்களால் தத்தமது நாடுகளுள் இடம்பெயர்ந்தவர்கள். கனடா இதுவரை சுமார் ஒரு மில்லியன் அகதிகளுக்குத் தஞ்சம் வழங்கியுள்ளது. சுவீடன், நோர்வே, ஆஸ்திரியா, ஜேர்மனி ஆகிய நாடுகளே 2008ஆம் ஆண்டில் கூடுதலான அகதிகளை ஏற்றவை. கடந்தாண்டில் பாகிஸ்தான், சிறீலங்கா, சோமாலியா ஆகிய நாடுகள் கூடிய அகதிகளை உருவாக்கியுள்ளன.

கனடாவில் வேலையிழப்போர் தொகை மாதா மாதம் அதிகரித்துச் செல்வதால், வேலையற்ற காலத்துக்கான காப்புறுதி வழங்கும் தொகையும் அதிகரித்துச் செல்கின்றது. கடந்த இரு மாதங்களில் லட்சக் கணக்கில் இத்தொகை அதிகரித்துள்ளது. கடந்தாண்டு அக்டோபருக்குப் பின்னர் இத்தொகை சுமார் நாற்பது விதத்தினால் அதிகரித்துள்ளது.

ரொறன்ரோ நகர வீதிகளில், நடமாடும் வண்டிகளில் விற்பனையாகும் ஐஸ்கிரீமில் அதிகளவு பக்லீரியா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லிஸ்லீரியா, சல்மொனெல்லா ஆகிய உயிர்கொல்லி பக்லீரியாக்களே இவைகளில் காணப்படுவதாக 'ரொறன்ரோ ஸ்டார்' பத்திரிகை அம்பலப்படுத்தியதை அடுத்து, ரொறன்ரோ நகரசபையின் சுகாதாரப் பகுதியினர் அதிரடிச் சோதனைகளை நடத்தி ஊர்ஜிதம் செய்துள்ளனர்.

பன்றிக் காய்ச்சல் என்று பொதுவாக அழைக்கப்படும் H1N1 நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 21 பேர் கடந்த மாத இறுதி வரையில் கனடாவில் மரணமாகியுள்ளனர். இவர்களுள் ஆறு வயதுப் பாடசாலைச் சிறுமியும் அடங்குவார். ஐந்து வயதுக்கும் நாற்பது வயதுக்கும் இடைப்பட்டவர்களையே இந்நோய் அதிகமாகப் பாதிக்கின்றது. 64 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்நோயினால் பெருமளவில் பாதிக்கப்படவில்லையென சுகாதாரப் பகுதி அறிவித்துள்ளது.



பொ. கனகசபாபதி
மகாஜன முன்னாள் அதிபர்

அதிபர் பிரயாணம் - 11

அதிபர் குமாரசாமி காலத்திலே சோமாஸ்கந்தா பிரபல பாடசாலையாக இருந்ததுடன் விடுதிச்சாலை ஒன்றினையும் கொண்டிருந்தது என்றேன். அக்காலத்தில் 1000த்திற்கும் அதிகமான மாணவர்கள் பாடசாலையில் கல்வி கற்று வந்தனர். அவர் ஓய்வு பெற்ற பின்னர் பாடசாலையின் உயர்ச்சி பல்வேறு காரணங்களால் சற்றுத் தடைபட்டுப் போனது என்றே கூறவேண்டும். மாணவர் தொகை கணிசமான அளவிலே குறைந்து விட்டிருந்தது. நிலைமை இப்பொழுது மாறத் தொடங்கியது. ஆசிரியர்கள் கடினமாக உழைத்தார்கள். மாணவர்களுடைய ஒழுங்காட்சியிலும் கல்விக்குப் புறம்பான நிகழ்ச்சிகளிலும் பெரிதும் அக்கறை காட்டினார்கள். மேலதிக வகுப்புகள் வைத்துப் பரீட்சைகளுக்கும் போட்டிகளுக்கும் மாணவர்களைத் தயாரித்தார்கள். மாணவர் பெறுபேறுகள் பாராட்டக்கூடிய அளவுக்கு முன்னேற்றம் காட்டின. பெற்றோர்களும் பாடசாலை நன்றாக நடைபெறுகிறது என்ற எண்ணத்தில் பாடசாலையின் நடவடிக்கைகளில் பெரிதும் அக்கறை காட்டினார்கள்.

ஒரு நாள் காலை பிரதம கல்வி அதிகாரர் என்.ஆர். பாலசிங்கம் அவர்கள் திடீரென பத்து கல்வி அதிகாரிகளுடன் பாடசாலையில் வந்து இறங்கினார். இன்று நாள் முழுவதும் உங்கள் பாடசாலையில் செலவிட்டு பாடசாலை நடைபெறுகின்றதைப் பார்த்து அறிக்கை தருமாறு கல்விப் பணிப்பாளர் அப்துல் மஜீத் பணித்துள்ளார் என்றார். தாராளமாகப் பாருங்களேன் என்றேன். பெரும்பாலும் எல்லா வகுப்புகளுக்கும் சென்று பார்வையிட்டார்கள். திரு பாலசிங்கம் அவர்கள் எனது அலுவலகத்திலிருந்து பேசிக்கொண்டிருந்தார். திடீரென, ஏதோ தோன்றியவராய் 'கனகசபாபதி உம்மைச் சோதிக்கிறேன் என எண்ணாதேயும்' எனப் பீடிகை போட்டவராய், 'எனக்கு அவசரமாக வசதிக் கட்டணம் சம்பந்தமான சுற்று நிருபம் பார்க்கவேண்டி உள்ளது எடுத்துத் தரமுடியுமா?' எனக் கேட்டார். நான் உடனே அலுவலக உதவியாளரை அழைத்து F1 கோவையை எடுத்து ஐயாவிடம் கொடு என்றேன். கொடுத்தார். பார்த்தாரோ, பாசாங்கு செய்தாரோ தெரியாது. சிறிது நேரத்தின் பின்னர் கோவையைத் திருப்பித் தந்தார். அன்று மேற்பார்வை அணியினர் எல்லா வகுப்புகளையும் பார்வையிட்ட பின்னர் ஆசிரியர்களுக்கு ஒரு கூட்டம் வைத்து தம்மம் அவதானிப்புக்களைச் சொன்னார்கள்.

எல்லோருமே வகுப்புகள் நடைபெறும் முறைகளைப் பாராட்டினார்கள். எல்லாப் புகழும் இவர்களுக்கே என ஆசிரியர்களைக் காட்டி நான் கூட்டத்தினை முடித்து வைத்தேன்.

பாடசாலையில் இரண்டு பக்கத்து வகுப்பறைத் தொடர்களுக்கும் இடையே உள்ள முன்றில் பல்வேறு வகையான வாழை மரங்கள் நட்டுப் பேணி வளர்த்து வந்தோம், நானும் உதவித் தொழிலாளர்களும். விடுமுறையின் போது சிற்றுழியர்கள் நிறையவே குளை தாள்ப்பார்கள். ஆகவே அவை புஷ்புடன் வளர்ந்து அழகாகக் குலை தள்ளி நின்றன. ஒரு குலை திரு. பாலசிங்கத்தின் காரின் டிக்கியுள்ளே வைக்கப்பட்டது என்று நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. அது அன்பின் காணிக்கை!

ஒரு வாரத்தில் கல்விப் பணிப்பாளர் அப்துல் மஜீத்திடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. "அண்மையில் எமது பிரதமகல்வி அதிகாரி பாலசிங்கம் அவர்களது தலைமையில் உங்கள் பாடசாலைக்கு வந்த பாடசாலை மேற்பார்வைக்குழு உங்கள் பாடசாலை நடத்தப்படுகின்ற பாங்கினை மிவும் விதந்து எடுத்துள்ளது. கிடைக்கின்ற மூலவளங்களைச் செம்மையாகப் பிரயோகித்து மாணவர்களுக்குச் சிறந்த கல்வியினை வளங்குகின்ற உங்களையும் ஆசிரியரையும் பாராட்டுகின்றேன். அண்மையில் உங்கள் பாடசாலைக்கு நான் வந்திருந்தபோது எனக்கு ஏற்பட்ட அதே உணர்வினையே மேற்பார்வைக் குழுவினரின் அவதானமும் பிரதிபலிக்கிறது மகிழ்ச்சியைத் தருகிறது" என்றது கடிதம். அதன் பிரதி ஒன்று கல்வி அமைச்சுக்கும் அனுப்பப்பட்டிருந்தது.

இதற்குச் சிறிது காலத்தின் பின்னர் கல்வி அமைச்சர் அல்ஹாஜ் பதியுதீன் முகம்மது யாழ்ப்பாணம் வந்திருந்தார். அதிபர்கள் கூட்டம் ஒன்றினை கல்விப்பணிப்பாளர் ஒழுங்குபடுத்தி அதில் கல்வி அமைச்சரைப் பேசவைத்தார். அக்கூட்டத்திலே மஜீத் அவர்கள் தனது உரையின் பொழுது, 'எனது அலுவலகத்தின் மேசை மேலே பிரதம கல்வி அதிகாரியின் தலைமையிலே அண்மையில் நடைபெற்ற பாடசாலை மேற்பார்வை அறிக்கைகள் இரண்டு உள்ளன. அவை இரண்டும் ஒன்றிற்கொன்று நேரெதிரான தகமையைப் புலப்படுத்துவனவாக உள்ளன. ஒரு பாடசாலை வயதிலேயும் அனுபவத்திலேயும் குறைந்த அதிபர் ஒருவராலும், மற்றையது

வயதிலேயும் அனுபவத்திலேயும் கூடிய ஒரு அதிபரையும் கொண்டுள்ளது. ஆனால், இரண்டு பாடசாலைகளும் நடத்தப்படுகின்ற விதம், திறமை மலைக்கும் மடுவுக்குமிடையே உள்ள வித்தியாசமாகப்படுகிறது" என்று உரைத்தார். அவர் குறிப்பிட்ட ஒருவர் நான். மற்றவர் பெயரையோ பாடசாலையையோ நான் சொல்ல விரும்பவில்லை. மேற்பார்வை அறிக்கை சம்பந்தமாக அந்த அதிபருக்கும் திருவாளர் மஜீத்துக்குமிடையே சிலமாதங்களாக இழுபறி இருந்து வந்து கடைசியாக கல்வி அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவரின் தலையீட்டினால் தான் சுமுகமாகவிடினும் பிரச்சனை கிடப்பில் போடப்பட்டது. எனது பதவி உயர்விற்குத் திரு. அப்துல் மஜீத்தினுடைய பாராட்டுக்களும் காரணமாக இருந்திருக்கலாம் என்பது எனது அபிப்பிராயம்.


பாடசாலை வளர்கிறது தேவைகள் அதிகரிக்கின்றன: பாடசாலைக்கு கல்வித்திணைக் களத்திலும் சமூகத்திலும் நல்ல பெயர் கிட்டியது. இது என்னுடைய அதிர்ஷ்டமாக இருக்கலாம் அல்லது ஆசிரியர் களினது அர்ப்பணிப்புடன் கூடிய சேவைத் திறமை இருக்கலாம். அல்லது இரண்டுமாகவே இருக்கலாம். விளைவு? மாணவர் தொகை கடகட என்று அதிகரிக்கத் தொடங்கியது. W. Robert Holmes என்ற அமெரிக்கர் 'Jaffna 1980 (Sri Lanka)' என்ற ஒரு நூலினை எழுதியுள்ளார். அதில் யாழ்ப்பாணத்தில் உள்ள பெரிய பாடசாலைகள் என்ற பட்டியல் ஒன்றினைத் தந்துள்ளார். அவை முறையே மகாஜனா (2600 மாணவர்கள்), சாவகச்சேரி இந்து (2300) வேம்படி மகளிர் (2128), மொதடிஸ் பெண்கள் (1900), ஸ்ரீசோமாஸ்கந்தா (1900), யாழ் மத்திய கல்லூரி (1900), யாழ் இந்து (1900). ஸ்ரீசோமாஸ்கந்தாவின் அதிகரித்த மாணவர் தொகை மேலதிக வகுப்பறைத் தேவை ஆசிரியர் பற்றாக் குறை என்ற பிரச்சனைகளை ஏற்படுத்தியது. ஆசிரியப் பற்றாக் குறையினைப் போக்குதற்குக் கல்வித் திணைக்களத்தினை நம்பினால் காலம் போவது தான் மிச்சம். விசேட ஆசிரியர்கள் பற்றாக்குறை எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். ஆகவே தேடித் தேடி தகுதியான ஆசிரியர்களைக் கண்டு பிடித்து வசதிக் கட்டண ஆசிரியர்களாகப் பதவி வழங்கினேன். பெளதிகவியல், நடனம், சித்திரம் ஆகிய பாடங்களுக்குத் தேவையான ஆசிரியர்களைப் பணிக்கமர்த்த முடிந்தது. வகுப்பறைத் தேவையை ஈடு செய்வதற்குப் புதிய வகுப்பறைகள் கட்டியே தீரவேண்டும். சோமாஸ்கந்தாவின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தவர்களுடன் கலந்தாலோசித்தேன். அவர்கள் மிக்க அருமையான பெற்றோர்கள். எந்த நற்செயலுக்கும் முழுமையான அதரவு தரும் பண்பாளர்கள்.

(31ம் பக்கம் வருக)

கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்!

தமிழகக் கவிஞர் தாமரை

புதிய தம்பதிகள்



நன்றி: யாழ் இணையம்

ஏ இந்தியாவே...!
எத்தனை கொடுமைகள்
செய்துவிட்டாய்
எங்கள் தமிழினத்திற்கு...
எத்தனை வழிகளில்
கெஞ்சியும் கூத்தாடியும்
காலில் விழுந்தும் கதறியும்
கொளுத்திக் கொண்டு செத்தும் தீர்த்தாயிற்று...

எதுவுமே காதில் விழாத உங்களுக்கு
இன்னும் தராத ஒன்றுமிச்சம் உண்டு என்னிடம்...
பட்டினியால் சுருண்டு மடிந்த
பிஞ்சிக் குழந்தைகளின் படத்தைப் பார்த்து
அழுது வீங்கிய கண்களோடும்
அரற்றிய துக்கத்தோடும்
களைந்த கூந்தலோடும்
வயிரெரிந்து இதோ விடுகிறேன்..
கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்!

குறள் நெறியில் வளர்ந்து
அறநெறியில் வாழ்ந்தவள்
அறம் பாடுகிறேன்!
தாயே என்றழைத்த வாயால்
பேயே என்றழைக்க வைத்துவிட்டாய்
இனி நீ வேறு, நான் வேறு!

ஏ இந்தியாவே!
ஆயுதம் கொடுத்து
வேவு விமானம் அனுப்பி
குண்டுகளைக் குறிபார்த்துத்
தலையில் போடவைத்த
உன்தலை சுக்குநூறாய் சிதறட்டும்!

ஒரு சொட்டு தண்ணீருக்காய்
விக்கி மடிந்த எங்கள் குழந்தைகளின்
ஆத்மா சாந்தியடைய
இனி ஒரு நாற்றாண்டுக்கு
உன் ஆறுகள் எல்லாம் வற்றிப் போகட்டும்!

மழைமேகங்கள்
மாற்றுப் பாதைகண்டு
மளமளவென்று கலையட்டும்!

ஒரு பிடி சோற்றுக்கு
எங்களை ஓடவைத்தாய்
இனி உன் காடு
கழனியெல்லாம் கருகிப்போகட்டும்!

தானியங்கள் எல்லாம்
தவிட்டுக்குப்பைகளாய் அறுவடையாகட்டும்!
மந்தைகளைப் போல்
எம்மக்களை துரத்தினீர்கள்
உங்கள் மலைகள் எல்லாம்

எரிமலைக் குழம்புகளைக்
கக்கி சாம்பல் மேடாகட்டும்!

இரக்கமின்றி ரசாயனக்
குண்டுவிசிய அரக்கர்களே...
உங்கள் ரத்தம் எல்லாம் சுண்டட்டும்!
உங்கள் சுவாசம் பட்டு
சுற்றமெல்லாம் கருகட்டும்!
எதிரிகள் சூழ்ந்து
உங்கள் தூக்கத்தைப் பறிக்கட்டும்!
தெருக்கள் எல்லாம்
குண்டு வெடித்து சிதறிய
உடல்களோடு சூகாடு மேடாகட்டும்!

போர் நிறுத்தம் கோரியிருக்கிறோம்
என்று கூசாமல் பொய் சொன்ன
வாய்களில் புற்றுவைக்கட்டும்!
வாய் திறந்தாலே
ரத்தவாந்தி கொட்டட்டும்!
எங்கள் எலும்புக் கூடுகள் மீது
ஏறியமர்ந்து அரசாட்சி செய்தீர்களே...
உங்கள் சிம்மாசனம் வெடித்துத் தூள்தூளாகட்டும்!

உங்கள் வீட்டு ஆண்கள் ஆண்மையிழக்கட்டும்.....
பெண்களின் கருப்பைகள் கிழியட்டும்!
நிர்வாணமாக எங்களை அலையவீட்டீர்களே...
உங்கள் தாய் தந்தையர் பைத்தியம் பிடித்து
ஆடையைக் கிழித்துத் தெருக்களில் அலையட்டும்!

எங்கள் இளைஞர்களை மின்சாரம் செலுத்தி
சித்திரவதையில் சாகடித்தீர்களே...
உங்கள் தலையில் பெருமின்னல் பேரிடி இறங்கட்டும்!
எங்கள் சகோதரிகளைக் கதறக்கதற சீரழித்த
சிங்களவன் மாளிகையில்விருந்து சும்மாமிட்டவர்களே...
உங்கள் வீட்டு உணவெல்லாம் நஞ்சாகட்டும்!

உங்கள் பெண்களெல்லாம்
படுக்கையைப் பக்கத்து வீட்டில் போடட்டும்!
நரமாயிசம் புசித்தவர்களே...
உங்கள் நாடி நரம்பெல்லாம் நசுங்கி வெளிவரட்டும்!

இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு
புல் பூண்டு முளைக்காமல் போகட்டும்...
ஆழிப்பேரலை பொங்கியெழுந்து
அத்தனையும் கடல் கொண்டுபோகட்டும்!
நீ இருந்த இடமே இல்லாமல் போகட்டும்!
நாசமாகப் போகட்டும்! நாசமாகப் போகட்டும்!
நிர்மூலமாகப் போகட்டும்! நிரந்தரமாகப் போகட்டும்!.....

பன்றிக் காய்ச்சல் தடுக்கும் வழி என்ன? டாக்டர். எம்.கே.முருகானந்தன்

டெங்குக் காய்ச்சல், எலிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல் என்றெல்லாம் கலங்கிக் கொண்டிருந்த ஒருவருக்கு இப்பொழுது தனக்கு வந்தது பன்றிக் காய்ச்சலாக (Swine Fever) இருக்குமா என்ற அச்சம் ஏற்படவே மருத்துவரிடம் ஓடிச் சென்றார்.

‘இதுவும் ஒரு வகை வைரஸ் காய்ச்சல்தான். ஆனால் பன்றிக் காய்ச்சலாக இருப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு’ என்றார் மருத்துவர்.

ஆயினும் இந்தியா உட்பட 70 நாடுகளில் இந்நோய் பரவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இலங்கையிலும் பரவக் கூடிய சாத்தியங்கள் உண்டு.

கடந்த நூற்றாண்டுகளில் உலகை ஆட்டிப்படைத்த பிளேக், பெரியம்மை போன்று உலகளாவப் பரவக் கூடிய ஆபத்துள்ளதாகப் பயம் எழுந்துள்ளது. இதற்கான தடுப்பு ஊசிகள் எதுவும் தற்போது கிடையாது. தடுப்பு ஊசி தயாரிப்பதற்கு குறைந்தது ஆறு மாதங்களாவது செல்லும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இப்பொழுது பரவும் பெரும்பாலான காய்ச்சல்கள் வைரஸ் கிருமிகளாலேயே ஏற்படுகின்றன. வைரஸ் காய்ச்சல்களில் பலவகை உண்டு.

ஆயினும் அவை பெரும்பாலும் இரண்டு வகைப்படும்.

தடிமன், மூக்கால் வடிவது, தும்மல், இருமல் சுவாசத் தொகுதி நோயாக வெளிப்படுவது ஒரு வகை. சாதாரண தடிமன் காய்ச்சல், இன்புளுவன்சா போன்றவை இந்த வகையானவை. இதனை இன்புளுவன்சா வகைக் காய்ச்சல் (Influenza like Illness- ILI) எனப் பொதுவாகச் சொல்லுவார்கள்.

டெங்கு, சிக்கன் குனியா போன்றவை இரண்டாவது வகை. இதில் சுவாசத் தொகுதி சார்ந்த அறிகுறிகள் பெருமளவு இருக்காது. உடலுழைவு, மூட்டு வலிகள் போன்றவையே மேலோங்கி இருக்கும்.

பன்றிக் காய்ச்சலின் அறிகுறிகள் என்ன?

காய்ச்சலுடன், தடிமன், மூக்கு அரிப்பு, மூக்கால் ஓடுதல், தலைப்பாரம், தொண்டை வலி, இவற்றுடன் இருமலும் பின் தொடரும். உடலுளைவும் இருக்கும். ஓங்காளம், வாந்தி, வயிற்றோட்டம் ஆகியவையும் இருக்கலாம்.

இவை எல்லாம் எனக்கும் இருக்கு என்கிறீர்களா?

இத்தகைய இன்புளுவன்சா வகைக் காய்ச்சல்தான் இப்பொழுது பெருமளவு நோயாளரைப் பீடித்து வருகிறது. இதனால் பன்றிக் காய்ச்சலாக இருக்குமா என்ற பயமும் ஏற்படுகிறது. ஆனால் எல்லா இன்புளுவன்சா வகைக் காய்ச்சலுக்கும் இவை போன்றதான் அறிகுறிகள் இருக்கும்.

‘ஏனைய இன்புளுவன்சா வகைக் காய்ச்சலிருந்து இதனை வேறுபடுத்தி அறிவது கடினம்’ என அமெரிக்க தொற்று நோய் மைய முகாமையாளரை ரிச்சாட் பெஸர் (Richard Besser) கூறியதை நினைவு கூறலாம்.

அப்படியானால் இரத்தப் பரிசோதனை செய்து கண்டறியலாமா என்று கேட்டால் அதுவும் உடனடியாக முடியாது.

உறுதியான முடிவு கிடைப்பதற்கு காய்ச்சல் தொடங்கி ஒரு வாரம் வரை செல்ல வேண்டும். அதற்கான குறிப்பான (Specific) பரிசோதனைகளை பரவலாகச் செய்ய முடியாது. தற்பொழுது இலங்கையில் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் (MRI) மட்டுமே செய்ய முடியும்.

அப்படியானானால் இது பன்றிக் காய்ச்சல்தான் என்று ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கவே முடியாதா?

உறுதியாகக் கண்டு பிடிக்க முடியாது. சந்தேகப்படத்தான் முடியும்.

எவ்வாறு சந்தேகப்படுவது?

1-7 நாட்களுக்குள் பன்றிக் காய்ச்சல் இருந்த ஒருவருடன் நேரடித் தொடர்பு கொண்டிருந்தால் கட்டாயம் சந்தேகப்பட வேண்டும். ஏனெனில் இந் நோய்க்கான நோயுருப்பு காலம் (Incubation Period) 1-7 நாட்கள் ஆகும்.

இலங்கையில் இதுவரை ஒருவருக்கும் அந்நோய் வந்ததற்கான ஆதாரம் கிடையாது. ஒருசிலருக்கு இந்நோயாக இருக்குமா எனப் பிரித்து வைத்து பரிசோதித்த போதும் அவர்கள் எவருக்குமே இந்நோய் இருப்பது நிருபணமாகவில்லை. எனவே இங்கு தொற்றுவதற்கான வாய்ப்பு மிக அரிதாகும்.

மேற் கூறிய அறிகுறிகள் உள்ள ஒருவர் சென்ற ஒரு வார காலத்திற்குள் இந்நோயுள்ள நாடுகளுக்கு (உதா:- மெக்சிகோ, அமெரிக்கா, கனடா) பிரயாணம் செய்து வந்திருந்தாலும் பன்றிக் காய்ச்சலா எனச் சந்தேகப்பட வேண்டும்.

உதாரணமாக அமெரிக்காவில் இருந்து பெங்களூரு திரும்பிய தாய், 3 வயது சிறுமிக்கு பன்றிக் காய்ச்சல் நோய் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் இதுவரை நூறு பேர் வரையளவு மட்டுமே இந்நோயால் மரணித்துள்ளார்கள். டெங்கு நோயால் மட்டுமே இந்தக் குட்டி நாடான இலங்கையில் கடந்த 6 மாதங்களுக்குள் 150க்கு மேற்பட்டவர்கள் மரணித்துள்ளார்கள்.

எனவே இந்நோய் பற்றி ஏன் இந்த ஆர்ப்பாட்டம்?

காரணம் இருக்கிறது! இது ஒரு புது வைரஸ். இதனை Influenza A (H1N1) எனக் கண்டறிந்துள்ளார்கள்.

இதை ஒத்த ஒரு வைரஸ் காய்ச்சல் 1957க்கு முன்பு தான் உலகில் இருந்தது. எனவே இந்நோய்க்கு எதிரான நோயெதிர்ப்புச் சக்தி வயதான ஒருசிலரைத் தவிர ஏனைய ஒருவருக்கும் உலகில் இப்போது கிடையாது. அதற்கான தடுப்பூசியும் கிடையாது. எனவேதான் இது பரவினால் மிக ஆபத்து என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

நோய் அதிகரித்த நிலையில் மூச்சுத் திணறல், இளைப்பு, நெஞ்சு இறுக்கம், தலைச் சுற்று, மயக்கம் போன்ற ஆபத்தான அறிகுறிகள் தோன்றும். அவை மரணத்திற்கும் இட்டுச் செல்லும். எனவேதான் இதனை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தாவிட்டால் கொள்ளை நோயாகப் பரவிக் கோடிக்கணக்கான மக்களை கொன்றுவிடக் கூடிய சாத்தியம் உண்டு.

எனவேதான் அரசுகளும் மருத்துவத் துறை சாரந்தோரும் இது பற்றி மிக விழிப்புடன் இருக்கிறார்கள். இலங்கை அரசும் அவ்வாறே தயார் நிலையில் உள்ளது.

இதனைத் தடுக்க நீங்கள் செய்யக் கூடியது என்ன?

மற்றவர்களுக்கு வந்த தடிமன் காய்ச்சல் போன்ற நோய்கள் உங்களுக்கு தொற்றாது பாதுகாக்க வேண்டும்.

அதேபோல உங்களுக்கு வந்தால் மற்றவர்களுக்கு பரவ விடக் கூடாது.

இவை முக்கியமாக இருமும்போதும் தும்மும் போதும் காற்றில் பறக்கும் எச்சில் மூலமே மற்றவர்களுக்கு பரவும். எனவே தும்மும்போதும், இருமும் போதும் கைக்குட்டை அல்லது ரிசுவீனால் முக்கையும் வாயையும் பொத்திக் கொள்ளுங்கள்.

ரிசு மிகவும் நல்லது ஏனெனில் அதனை உடனடியாகவே குப்பை கூடையில் இட்டு அகற்ற முடியும்.

அத்துடன் உங்கள் கைகளையும் உடனடியாக சோப் போட்டுக் கழுவுங்கள்.


இல்லையேல் உங்கள் கையில் இருக்கும் கிருமீ மேசை, கதிரை, கதவுக்குமீழ், போன்ற பலவற்றிலும் பட்டு பலருக்கும் பரவலாம். அத்துடன் தடிமன் காய்ச்சல் போன்ற நோயுள்ள போது கைகளைக் கொடுப்பதையும் முகத்தில் முத்தம் கொடுப்பதையும் தவிருங்கள்.

zanamivir and oseltamir ஆகிய Antivirus மருந்துகள் இந்நோய்க்கு எதிராகப் பயன்படுத்தப்படுகின்றன.

ரொறன்ரோ அமெரிக்க துணைத்தூதரகம் முன்னால் தமிழீழ மாணவர் எழுச்சி நாள் - ஜூன் 12, 2009



சிநீலங்காவின் கனடிய விரோத போக்கைக் கண்டித்து ரொறன்ரோ துணைத்தாதரகம் முன்னால் ஆர்ப்பாட்டம் - ஜூன் 06, 2009



ஒட்டாவா நாடாளுமன்ற முன்றலில் 'தமிழீழமே தாகம்' பேரணி - ஜூன் 03, 2009



ஒன்ராறியோ மாகாண அரசாங்கத்தின் தன்னார்வத் தொண்டர் சேவை விருதுகள்



ஒன்ராறியோ மாகாண அரசாங்கத்தின் வருடாந்த தன்னார்வத் தொண்டர் சேவை விருதுகள் வழங்கும் நிகழ்வுகள் கடந்த இரு மாதங்களாக மாகாணம் முழுவதும் இடம்பெற்றது. ரொறன்ரோ நகரப் பகுதிக்கான நிகழ்வு கடந்த மாதம் 18ஆம் திகதி நடைபெற்றது. தமிழர் தகவல் நிலையத்துடன் இணைந்து செயற்படும் ஆறு பிரமுகர்கள் ஐந்து முதல் பதினைந்து ஆண்டுகளுக்கான தொடர் சேவைக்காக விருதுகள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர். திருமதி தலைஷ்கமி சபாநடேசன், திருமதி கிரிஜாதேவி குமாரதாசன், திருமதி சிவாஜினி பாலராஜன், திரு. தவா இளையதம்பி, திரு. நிமல்ராஜ் விநாயகமூர்த்தி, திரு. கணபதிப்பிள்ளை துளசிகாமணி ஆகியோர் விருதுக்குத் தெரிவானவர்கள். சுகவீனம் காரணமாக திரு. துளசிகாமணி நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. இவருக்கான விருது அனுப்பி வைக்கப்பட்டது. மிகுதி ஐவரும் விழாவில் பங்குபற்றி விருதுகளைப் பெற்றனர். (ஒளிப்படங்கள்: ராஜபால்)






பெண்ணின் பொழுது

சிவாஜினி பாலராஜன்

16



மலர் அலங்காரம் (Floral Arrangement)

சென்ற இதழ் தொடர்ச்சி

மலர் உலர்விடுதல் மூன்று வகைப்படும். வளியில் உலர்த்துதல், இரசாயனப் பொருட்கள் போட்டு உலர்த்துதல். குளிரில் உலர்த்துதல் ஆகும்.

மலர்கள் காலை வேளையில் பனித்துளிகள் காய்ந்த பின்னர் மரத்திலிருந்து வெட்டப்பட்டு உடனேயே சூரிய ஒளியிலிருந்து அகற்றப்பட வேண்டும். பொதுவாக தனியாக இருக்கும் பெரிய மலர்களினை தண்டினைத் தவிர்த்து அதாவது மலருக்கு மிகவும் அருகாக சாய்வான முறையில் வெட்டி எடுத்தல் நலம். தண்டு இருப்பின் உலர்வதற்கு நாளாகும். தண்டினை அகற்றி மலரை எடுத்தால் பின்னர் நாங்கள் இவற்றிற்கு செயற்கையான முறையில் தண்டினை (அதாவது floral wires) பாவிக்கலாம்.

குளிர் உலர்த்துதல்:

இம்முறை பொதுவாக வீடுகளில் பாவிக்கப்படுவதில்லை. இதற்கு மிகவும் சிறந்த தொழில்நுட்ப இயந்திரங்கள் பாவிக்கப் படுகின்றது. இது ஒரு செலவு கூடிய முறையாதலால் வியாபாரத்திற்காக இம்முறையைப் பாவிப்பதே சாத்தியமாகின்றது. இந்தியாவில் இம்முறை பாவிக்கப்பட்டு மலர்கள் உலர்த்தப்பட்டு பெருந்தொகையான மலர்கள் ஐப்பான், அமெரிக்கா மேலும் பல ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இதனால் இந்தியாவிற்கு கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு 100 கோடி ரூபா அந்நிய செலாவணி கிடைக்கின்றது.

இரசாயனப் பொருட்கள் கொண்டு உலர்த்தல்:

இரசாயனப் பொருட்களான சிலிக்கா, கிளிசரின், பொலிசெட் பொலிமர் போன்றவற்றினைப் பாவித்தும் மலர்கள் உலர்த்தப்படுகின்றன. பொதுவாக சிலிக்காவை (silica gel) craft store ல் வாங்கலாம். சிலிக்காவை ஒரு வளி புக முடியாத பாத்திரத்தின் அடிப்பக்கத்தில் ஒரு படையாக போட வேண்டும். பின்னர் அதனுள் மலரை அதன் அமைப்பு மாறாத விதமாக அமிழ்த்தி மலரின் இதழ்கள் முற்றாக மூடும் வரை சிலிக்காவைப் போட்டு மூடி வைக்க வேண்டும். கிட்டத்தட்ட மலர் முழுவதற்கு உலர்வதற்கு இரண்டிலிருந்து நான்கு நாட்கள் எடுக்கும். இந்த நாட்கள் மலரின் அளவில் தங்கியுள்ளது. மிகப் பெரிய மலர்கள் ஆயின் நான்கு நாட்கள் எடுக்கும். இவ்வாறு சிலிக்கா பாவித்து உலர்த்துதலில் மிக மிக அவதானமாக இருக்க வேண்டிய நான் மலரினை சிலிக்காவிலிருந்து எடுக்கும் நாளாகும். மலர் மிக நன்றாக உலர்ந்து விடுவதால் அவதானமாக அகற்றாவிடின் இதழ்கள் உதிர்ந்து விடக் கூடும். அலங்காரத்திற்குப் பாவிக்காது Potpurri செய்வதற்காயின் உதிர்வதினைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.

சிலிக்கா பாவித்து உலர்த்துவதனைத் துரிதப்படுத்த நாங்கள் இவற்றினை நுண்கதிரியக்க அடுப்பில் வைத்து சூடாக்கியும் செய்து கொள்ளலாம். அதாவது ஒரு திறந்த பிளாஸ்டிக் பாத்திரத்தின் அடியில் சிலிக்காவை வைத்து அதனுள் மலரினை வைத்து மலர் இதழ்களை மீண்டும் சிலிக்காவினால் மூடி நுண்கதிரியக்க அடுப்பில் வைத்து 5 - 7 நிமிடங்களுக்கு சூடாக்கவும். பின்னர் பாத்திரத்தினை அதன் மூடியினால் மூடி வெளியில் சில நிமிடங்களுக்கு வைத்துவிடவும். சிலிக்கா நன்றாக குளிர்ந்த பின் மலரினை வெளியில் எடுத்து அதன் மேல் ஒட்டியிருக்கும் சிலிக்காவை தாரிகையினால் துடைத்து விடவும்.


வளியில் உலர்த்துதல்:

மலரினை தாவரத்திலிருந்து வெட்டி எடுத்து அவற்றினை ஒரு கொத்தாக கயிற்றினால் கட்டி இருளான ஆனால் மிகவும் காற்றோட்டம் உள்ள இடத்தில் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு தொங்கவிடுதல் வேண்டும். இவ்வாறு செய்யும் போது மலர்கள் வளியில் உலர்ந்து காய்ந்திருக்கும். ஆனால் இருளான இடத்தில் வைப்பதால் நிறத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இல்லை. பொதுவாக செலவு இல்லாத முறை அதுவும் பொழுது போக்காக வீட்டுத் தேவைக்கு பாவிக்கும் போது வளியில் உலர்த்தும் முறையினை நாம் பாவிக்கலாம்.

தொடரும்....

ஒரு குடையின் கீழ்
சகல தேவைகளும்

எஸ்.பி. இம்போட்டர்ஸ்
S.P. Importers



Fresh Fish & Meat
2853 Lawrence Ave. East
Scarborough
416 261 4737

Furniture & Mattress
2859-2861 Lawrence Av. E.
Scarborough
416 266 3077

**Grocery &
Vegetables**
2863 Lawrence Ave. East
Scarborough
416 261 3881

Video & Audio
2865 Lawrence Ave. East
Scarborough
416 261 3881

தமிழ் மொழிக்கு உலக மொழிகளில் 15வது இடம் கிடைத்துள்ளது

உலகில் இன்று பேசும் மொழிகளில் பழமைவாய்ந்த தமிழ் மொழி 15 வது இடத்திற்கு தரப்படுத்தப்பட்டுள்ளதாக மனிதவரிமைகளுக்கான தமிழ் நிலையம் தெரிவித்துள்ளது. உலகில் இன்று 6 ஆயிரத்து 800 மொழிகள் புழக்கத்தில் உள்ளன.

அதில், 2 ஆயிரத்து 261 மொழிகள் எழுத்துருவை பெற்றுள்ளன. ஏனைய மொழிகள் பேச்சு வழக்கில் மாத்திரமே உள்ளன.

1996 ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சர்வதேச மொழியுரிமை பிரகடனத்தின்படி ஒரு மொழியின் வரலாற்றுத்தன்மை, அதன் எல்லை, அங்கீகரிப்பு, போற்றுவையை அடிப்படையாகக் கொண்டு மொழிகள் தரப்படுத்தப்படுகின்றன.

ஆசியாவில் மாத்திரம் 2 ஆயிரத்து 200 மொழிகள் பேசப்படுகின்றன.

ஆபிரிக்காவில் 2 ஆயிரம் மொழிகளும், பகவிக் பிராந்தியத்தில் ஆயிரத்து 300 மொழிகளும், ஐரோப்பாவில் 230 மொழிகளும் பேசப்படுகின்றன.

இந்தநிலையில், உலகில் வாழும் மொழிகள் என்ற அடிப்படையில் நோக்குமிடத்து தமிழ் மொழி 15 வது இடத்திற்கும், 17 வது இடத்திற்கும் இடைப்பட்ட ஸ்தானத்தை பெற்றுள்ளது.

மலேசியா, சிங்கப்பூர், தென்னாபிரிக்கா, மொரீசியஸ், தென்னிந்தியா, இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதி, மற்றும் 1862 ம் ஆண்டு பிரித்தானிய காலனித்துவத்தைக் கொண்ட இலங்கையின் மலைநாட்டுப்பகுதி என்பவற்றில் தமிழ் மொழி புழக்கத்தில் உள்ளது.

தமிழ் மொழிக்கு வரலாற்று சான்றுகள் உள்ளன. போர்த்துக்கல், நெதர்லாந்து ஐக்கிய இராச்சியம் போன்ற இடங்களில், இதற்கான சான்றுகள் உள்ளன.

இவற்றை 1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாண நூலகத்தை எரித்ததை போன்று நாசமாக்கமுடியாது என மனித உரிமைகளுக்கான தமிழ் நிலையம் குறிப்பிட்டுள்ளது.


சுமார், ஆறு தசாப்தங்களாக சர்வதேச சமூகத்தினால் பாதிப்புக்குள்ளான தமிழ் மொழி பாதுகாக்கப்பட்டு வந்துள்ளதாகவும் தமிழ் நிலையம் குறிப்பிட்டுள்ளது.

நீரைச் சேமிப்பது

சுற்றாடல் பாதுகாப்புக்கு நல்லது

உலகத்தின் சுத்தமான தண்ணீர் வளத்தில் கனடா 7% வீதத்தினை கொண்டுள்ளது. ஆனால், அதேநேரத்தில் கனடியர்களாகிய நாம் உலகத்தில் அதிகளவு நீரை பயன்படுத்துபவர்களில் முதன்மையானவர்களுள் அடங்குகிறோம்.


அருமையான இந்த இயற்கை வளத்தை அளவுடன் பாவிப்பது நமக்கும், வருங்காலத்திற்கும், சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கும் நன்மை பயக்கும். சிறு துளி பெருவெள்ளம். சிறிது சிறிதாக பாவனையை குறைத்தாலே பெருமளவு நீர் வீணாவது குறையும்.



பா(f)ன்ஸி




பூக்கடை



கனடாவின் முதன்மையான, முன்னணி நிறுவனம்.

திருமண மண்டப அலங்காரம், மணமாலைகள், வாழையிலை, மாவிலை, தோரணம் இறுதிச் சடங்கு மாலைகள் மற்றும் பூக்கள்



தொடர்புகளுக்கு வரதன்

1688, Victoria Park Ave., North York, ON

416 288 1419

இணையத்தளம்: www.fancyflorist.com





சிந்தனைப் பூக்கள்
எஸ். பத்மநாதனின் தொடர்

32

சிட்டுக்களே வாருங்கள்!

சிறகொடிந்த பறவைகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் வன்னிச் சிட்டுக்களைப் பற்றி எழுத முடியாத சூழ்நிலையில் தவிக்கும் மாமாவின் மனநிலை மிகவும் சோகமானது. உயிரற்ற சிட்டுக்களுடன் உயிருள்ள சிட்டுக்களும் ஒன்றாக மண்ணுக்குள் புதையுண்ட சோகம் உலகின் எந்தப் பகுதியிலும் நடந்திராததொன்று. பேனையை எடுத்து எழுத முடியாத அளவுக்கு உடல் தளர்ந்து போயுள்ளது. எனினும், மீண்டும் புத்துணர்வு பெற்று சில வரிகள் உங்களுக்காக வருகின்றன.

ஏற்கனவே வன்னியில் வாழ்ந்த சிட்டுக்கள் பற்றி மாமா குறிப்பிட்டு எழுதியிருந்தார். வெள்ளை வேளேரென்ற சீருடை அணிந்து தலைமயிர்களை பின்னிக்கட்டி மடித்துவிட்டு அதில் ரிப்பனும் கட்டி அழகான பொட்டுடன் உலாவி வருவீர்கள் என்ற வரிகள் அலைமோதிச் செல்கின்றன. உற்சாகமாக துள்ளிக் குதித்து விளையாடிய உங்கள் பிரதேசம் சூனியமாகி கிடக்கிறது. அழகான அந்தச் சிட்டுக்களை அங்கு மரங்களுக்கு கீழ் காண முடியாது! உடல் உறுப்புகளை இழந்தும், ஊனமுற்றும் தவிக்கின்ற உங்களை பார்க்கவே கண்களுக்கு சக்தியில்லை. குடும்பங்களை இழந்து சின்னாபின்னமான நிலையில் கால்நடைகள் போன்று முகாம்களுக்குள் அடைபட்டு கிடக்கின்றீர்கள். என்ன பாவத்தினை நீங்கள் செய்தீர்கள்! நீண்டதொரு வரலாற்றினை இழந்து புதிய வடிவமெடுத்துள்ள உங்களின் உளநிலை திருந்த எவ்வளவு காலம் எடுக்குமோ தெரியவில்லை!

அன்பான சிட்டுக்களே! உங்களை எண்ணும் போது பலவருடங்களுக்கு முன்பு மாமா படித்த ஒரு ஆங்கில கவிதை ஞாபகத்திற்கு வருகிறது.

‘Full many a gem of Purest raysevere the
dark unfathored caves the ocean bear
Full many a flower is born to blush unseen
and waste its sweetness in the desert air.’

அழகான இருண்ட சமுத்திரக் குகைகளுக்குள் எவ்வளவு வைரங்கள் கிடக்கின்றன! பாலை நிலக் காற்றில் எவ்வளவு பூக்கள் தமது இனிமையை இழந்து நிற்கின்றன. உலகத்தின் கண்களுக்கு தெரியாத இந்த அழகான அபூர்வங்கள் உங்களை நினைக்கும் போதும் மனதில் வருகின்றது. ஆழமான புதைகுழிகளுக்குள் உங்கள் ஆற்றலும் அழகும் உள்ள உடல்கள் புதையுண்டு போயுள்ளன. எமக்குத் தெரியாமல் நீங்கள் அதற்குள் இருந்து பேசுகின்றீர்கள். உங்களை நினைத்து எந்த கவிதையை எழுதுவதென்றும் புரியவில்லை.

பாடிக்கொண்டிருக்கும் அன்பான சிட்டுக்களே! உங்களை நினைந்து மாமாவுக்கு அதிகம் எழுத முடியவில்லை. கண்கள் பனிக்கின்றன; கைகள் சோருகின்றன; மனம் சூனியமாகிப் போயுள்ளது.

மீண்டும் சந்திப்போம்.

இது உங்களுக்கு...!




வீடு வாங்கும் போதோ அல்லது விற்கும் போதோ இந்த சன்மானம் உங்களுக்கு உறுதியாகிறது!
(இதற்காக தொடர்பு கொள்பவர்களுக்கு மாதிரியே)




HomeLife/ Future Realty Inc.

Realtor Member
262 Markham Road
Scarborough, ON M1J 3C5



Sinna S Rajagopal
Sales Representative
Bus: 416-264-0101
Cell: 416-727-8647
sinnarajagopal@hotmail.com



Dr. Shan A. Shanmugavadivel & Associates

டாக்டர் அ. சண்முகவடிவேல்

* Orthodontics * Implants * Cerec Crowns

பற்களை ஒழுங்கு செய்தல், 'இம்பிளான்ற்' சிகிச்சைகளில் கனடாவில் பயின்ற பல வருட அனுபவமுள்ள குடும்ப பல் வைத்தியர்.

RAINBOW VILLAGE DENTAL OFFICE

2466 Eglinton Avenue East, Unit:7
Scarborough, Ontario. M1K 5J8

Monday to Saturday
Near Kennedy Subway (Rainbow Village Building)

(416) 266 5161

Main Square Dental Office

7-2575 Danforth Avenue
Toronto, Ontario. M4C 1L5

Dr. Shan - Thursday (morning)
Dr. Yao San (Tue, Fri & Sat)
Dr. Brian (monday)
Dr. May (wednesday)

(416) 690 0121



Shaping careers for
over 15 years

Changing your life
begins with us.....

Financial Assistance

Financial Assistance may be available for those who qualify.

We welcome:

- Social Assistance recipients
- EI - currently receiving / received recipients
- Maternity benefits received recipients

EARLY CHILDCARE ASST. (ECA)

100% Guaranteed Co-op placement

JOB OPPORTUNITIES

- Child Care Assistant
- Child Care Worker
- Day Care Worker / Teacher
- Preschool Worker
- Infant Day Care Worker

MEDICAL OFFICE ADMIN (MOA)

JOB OPPORTUNITIES

- Medical Office Assistant
- Medical Admin. Asst.
- Medical Receptionist
- Medical Secretary
- Hospital Ward / Unit Clerk

COMPUTERIZED ACCOUNTING

JOB OPPORTUNITIES

- Accounting Assistant
- Accounts Manager
- Accounts payable clerk
- Accounts Receivable Clerk
- Payroll clerk

BUSINESS ADMINISTRATION

JOB OPPORTUNITIES

- Administrative Assistant
- Office Assistant
- Office Administrator
- Management Trainee
- Executive Assistant

PERSONAL SUPPORT WORKER (PSW)

100% Guaranteed Co-op placement

JOB OPPORTUNITIES

- Personal Support Worker
- Home Support Worker
- Personal Care Attendant
- Resident Care Aid
- Nursing Assistant

NETWORK ENGINEERING

JOB OPPORTUNITIES

- Network Administrators
- Systems Administrators
- Technical Support Specialists
- Helpdesk Support
- LAN Administrators

Week-ends & Evening Courses
Canadian Security Courses,
QA / Software Testing, AccPac, Quick books, Ms Office,
Visual Basic, C++, Visual C#, .Net, A+, MCP, MCSE, CCNA

Computek College

BUSINESS • HEALTH CARE • TECHNOLOGY

Kennedy / Sheppard
(North-East Corner)

Tel: 416-321-9911
2347, Kennedy Road, Suite 301
Scarborough, ON., M1T 3T8

Kennedy / Eglinton
N/W Corner, Above Library

Tel : 426.285.9941
2390 Eglinton Ave East, Suite 248
Scarborough ON., M1K2P5

நாடுகடந்த தமிழீழ...

அழிப்பில் ஈடுபடுவதும் இவை போன்ற போர்க் குற்றங்களும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளும் குழந்தைகளைக் கடத்துவதுமாகிய கொடூரங்களும் இவற்றினூடாக அரசியற் தலைவர்களை புறந்தள்ளவும் ius cogens அடிப்படை சட்டநெறித்தத்துவங்களுக்கு முற்றிலும் முரணானதாகும்.

இத்தகைய சூழலில் நாடு கடந்த நிலையில் சட்டபூர்வமான அரசாட்சியை நிறுவுதற்கான தேவையினை செயற்படுத்துவதற்கு அனைத்துலக சட்ட மரபுநெறிகள் இடம் தருகின்றன.

இது தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றினை தற்பொழுதிற்கு அமைப்பதற்கான திட்டம் ஒன்றினை முன்வைக்க விரும்புகின்றோம். எமது செயற்பாடுகளும் திட்ட முறைமைகளும் ஜனநாயக அடிப்படையில் அமைந்தவையாகும்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றினை உருவாக்குவதற்கான கட்டமைப்புக்களை, பின்வரும் விடயங்களைக் கருத்திற் கொண்டு பணியாற்ற செயற்குமு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

1. 1976 இல் வரையறுக்கப்பட்ட வட்டுக்கோட்டைப் பிரகடனத்தினதும், 1977 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ் மக்களால் ஒரு மனதாக வாக்களித்து வரவேற்கப்பட்டதும், பின்பு 1985 இல் திம்புப் பிரகடனத்தில் வெளிப்படுத்தப்பட்டதும், 2003 இல் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரப்பகிர்வின் தளமாக அமைந்ததுமாகிய

- தமிழர் ஓர் தேசிய இனம்
- வடக்கு- கிழக்கு தமிழர் தாயக நிலம்
- ஈழத் தமிழரின் தன்னாட்சி உரிமை

போன்ற அடிப்படைக் கோட்பாடுகளை ஈழத் தமிழரின் அரசியல் அபிலாசைகளின் ஆதார சூருதியாக ஏற்றுக்கொள்ளும் அனைத்துத் தமிழ் மக்களையும் ஒன்றிணைப்பது.

2. 2001 ஆம் ஆண்டு, 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களின்போது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் அரசியல் கட்சியாகத் தமிழ் மக்களினால் ஏற்று உறுதி செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் ஈழத் தமிழரின் தன்னாட்சிக் கோட்பாட்டினை ஏந்தி ஆதரிக்கும் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளுடனும் இணைந்து செயற்படுதல்.

3. சிங்கள தேசத்துடனான பேச்சுவார்த்தைகளுக்கான தமிழர் தேசத்தின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தல்.

4. உலகு அனைத்தும் பரவி வாழும் ஈழத் தமிழர் மத்தியில் அனைத்துலக மதிப்பினைப் பெற்ற நிறுவனம் ஒன்றினுடன் இணைந்து வாக்காளர் பட்டியல் ஒன்றினைத் தயாரித்தல். இவ்வாறு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் வாக்களிப்பை நடத்தி தமிழ்த் தேசியப் பேரவையினை தெரிவு செய்து இப்பேரவையினூடாக தமிழீழ அரசியல் யாப்பினை வடிவமைத்தலும் தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு காணும் நோக்குக்கு வழிகோலும் வகையில் பொது வாக்கெடுப்பினை பன்னாட்டு மேற்பார்வையில் நடத்த வழிசெய்தலும்.

5. ஈழத் தமிழர் உலகப்பேரவை ஒன்றினையும், நிறைவேற்று அதிகாரக் குழு ஒன்றினையும் தெரிவு செய்யும் முறைநெறிகளை வரையறை செய்தல்.

6. அரசுகளுடனும், பல அரசுகள் சார்ந்த நிறுவனங்களுடனும் நேரடித் தொடர்புகளை ஏற்படுத்துதல்.

7. உலகெங்கும் பரவி வாழும் ஈழத் தமிழரின் சமூக, பொருண்மிய, பண்பாட்டு மேம்பாடுகளைத் துரிதப்படுத்துதல்.

8. தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கிடையிலான வேறுபாடுகளை தமிழர் தன்னாட்சி உரிமைக்கு எதிரான பயத்தை தோற்றுவிக்கும் கருவியாகக் கொள்ளாமல், முஸ்லிம் மக்களுடன் இணைந்து இரு சமூகத்தினரும் ஒருமித்து பங்குபெறும் அரசியல் வழிமுறைகளை இனம் காணுதல்.

9. வடக்கு- கிழக்கில் வாழும் ஈழத் தமிழர்களினதும், உலகெங்கும் வாழும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களினதும் நலன்பேணும் வகையிலான செயற்பாடுகளை ஊக்குவித்தல்.

இலங்கையில் தொடர்ந்து நிகழும் இனப்படுகொலையினை நிறுத்துமுகமாக அனைத்துலக அரசு சார் நிறுவனங்களுடனும், அரசு சார்பற்ற அனைத்துலக நிறுவனங்களுடனும் தொடர்புகளை ஏற்படுத்திச் செயற்படுவதையும் இக்குழு தனது பணியாகக் கொண்டுள்ளது.

இவ்வாறு தொடர்புகளைப் பேணிக் கொள்வதன் மூலம் ஈழத் தமிழரின் உயிர் இருப்பை உறுதி செய்தல் மற்றும் தமிழ் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளையும், தமிழ்ச் சிறுவர்கள் மீதான வன்முறை சித்திரவதைகளையும் சிங்கள அரசும் அதன் இராணுவமும் மேற்கொள்ளாதபடி தடுத்து நிறுத்துதல், பிரிந்த குடும்பங்களை விரைவாக ஒன்று சேர்த்து இன்று கொடுமை முகாம்களில் வதைபடும் மூன்று லட்சம் தமிழ் மக்களையும் அவர்களின் சொந்த வீடுகள், ஊர்களில் குடியமரும் படியான வழிவகைகளை இனம் காணுதல், தமிழ் இன அழிப்பில் ஈடுபட்டவர்களையும் மனித நேயத்திற்கு எதிரான போர்க்குற்றங்களைத் திட்டமிட்டுப் புரிந்தவர்களையும் நீதியின்படியாக விசாரணைக்கு உள்ளாக்குதல் போன்ற விடயங்களில் உரிய நடவடிக்கை எடுக்கத் தாண்டுவதில் இக்குழு கவனம் செலுத்தும்.

தனக்குரிய கடமைகளை நிறைவேற்ற உலகெங்கும் பரவி வாழும் தமிழ்மக்கள் மத்தியில் உள்ள அமைப்புக்களுடனும் குறிப்பாக புதிய இளைய தலைமுறையினருடன் இணைந்து செயற்படுதலில் இக்குழு கூடுதல் கவனம் செலுத்தும். மேற்குறிப்பிடப்பட்ட இச்செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக அமைக்கப்படும் இச்செயற்பாட்டுக்குழு நாடுகள் தழுவிய ரீதியிலும் துறைகள் சார்ந்த வகையிலும் பல உப குழுக்களை கொண்டு இயங்கும்.

இச் செயற்பாட்டுக் குழுவுக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் பணியில் நாம் தற்போது ஈடுபட்டிருக்கிறோம்.

இச் செயற்பாட்டுக் குழுவுக்கு உரிய ஆலோசனைகளை வழங்குவதற்காக பல்துறை சார்ந்த நிபுணர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழு 2009 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 31 ஆம் நாள் வரை செயற்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இத் திகதி வரையிலான செயற்பாடுகளை இக்குழு அறிக்கையாகச் சமர்ப்பிக்கும்.

இத்திட்டம் தொடர்பாக தமிழ் மக்களினது ஆக்கபூர்வமான கருத்துக்களை வரவேற்கிறோம்.

மக்கள் தொடர்புக்குரிய மின்னஞ்சல் முகவரி:
info@govtamileelam.org



RESP SAVINGS PLAN
கல்விச் சேமிப்புத் திட்டம்

Your are eligible to apply for and Education Savings Grant of up to \$7,200 per child

Your savings are more safe and secure

Your can start with a small amount

it's a more flexible plan

EDUCATION IS A GREAT GIFT FOR YOUR FUTURE GENERATIONS

உங்கள் பிள்ளைகளின் கல்விக்கான சேமிப்பு உங்கள் எதிர்கால துவையுறுக்கான முதலீடு

WWW.KERUDAVIL.COM

INCOME TAX PREPARATION

**Personal Income Tax
Small Business Income Tax
Computerized Returns**



S. Ganthiy
B.A. Srilanka
Enrollment Officer

**416. 841. 1866
416. 955. 9303**
E.mail: ganthiy@rogers.com

Breaking the deadlock...

However, the process of this noble venture is not a hasty affair. For a smooth beginning, primarily it needs consensus of the existing infrastructure, and to become inclusive it needs the consensus of the circles outside of it also. It needs a strong foundation, careful planning and step-by-step implementation. The existing infrastructure has a greater responsibility in the metamorphosis from command structure to representative structure.

Possible steps are re-affirming the political fundamentals of the Vaddukkoaddai resolution through mandate, electing representatives at national as well as at global level for an Assembly, which will also initially be a constitutional assembly, and then electing an executive.

It is also advisable to create as many as possible grass-root democratic organizations among Eezham Tamils, vested with specific tasks to face the different facets of the current misery. Such grass-root institutions are helpful in sustaining and safe guarding the democratic nature of the superstructure of transnational governance.

If successful, and if the time demands, the transnational government can also become the government in exile.

An important prerequisite with the Eezham Tamil people, who for ages have seen nothing but deception, is that those who take the proposals for implementation with people need to be above all suspicion. Sectarian initiatives will only bungle the move at the outset itself.

Obviously the move for a transnational government based on democratic mandate is going to raise eyebrows in the Establishments that have a strong reservation against Eezham Tamil nationalism and want to erase it by coercion, deception, seemingly sympathetic talk and the hoodwink of devolution and development. Any genuinely mass-oriented structure will only be viewed more dangerous than armed groups that could readily be lured to play stooges to them. But the Eezham Tamils pushed to frustration's end can't help looking after their own affairs at their own will power. They need not any more care for other's national or imperial interests unless there are returns.

It is not out of context to bring in here two examples from the South Asian scenario:

Those who have travelled in the northeastern frontier states of India might have noticed that people from these states whenever travel to Kolkata (Calcutta) and beyond, use to say that they go to 'India'. In their heart, India is a foreign country, different from theirs and perhaps a coloniser. The Indian Establishment, which attempts to impose Sri Lankan identity on Eezham Tamils, after all what had happened and while the threat of genocide persists, should realise the futility of it at least through its own experience.

Anyone who compares the Tibetan refugees and the Eezham Tamil refugees in India can see a big difference in the treatment. The Tibetans are allowed a government in exile. They are allowed to manage themselves through their own co-operative systems. They are also helped and allowed to develop into an affluent identity on par with Anglo Indians. From the status of refugees in India they now operate all over the world with dignity and self-assurance. Their nationhood is now respected and recognised everywhere in the world, even though their independence and sovereignty are not conceded by China.

In contrast, the Eezham Tamil refugees in India disintegrated in the camps. For over quarter a century they are living under suspicious eyes. Only one organization trusted by the Indian Establishment is allowed to work in these camps. And, now, there are proposals to send them back to end up in the internment camps run by Colombo.

The difference is not merely because of the bias of the Indian Establishment in treating Eezham Tamils. It is also because of deficiencies in the social and political organisation of Eezham Tamils.

That is yet another reason why we need a transnational government for the diaspora.

[TamilNet, Monday, 15 June 2009

தமிழ்மொழிக்கு இனிமை சேர்த்த பாரதியார்

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி
போல்

இனிதாவது எங்கும் காணோம்!

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே -
அதைத்
தொழுது படித்திடடி பாப்பா

வானமளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழியவே!

இவ்வாறு தமிழ் மொழியின் வண்மையையும் தண்மையையும் பாரதியார் மிகவும் சிலாகித்துப் பாடியிருக்கிறார். மேலும் -

யாமறிந்த புலவரிலே கம்பனைப்
போல்வள்ளுவர் போல் இளங்கோவைப்
போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை

என்று மகாகவி பாரதியார்
பெருமிதத்தோடு பாடியிருக்கிறார்.

மகாகவி சுப்பிரமணிய பாரதியாருக்கு பண்மொழிப் புலமை இருந்தது. அவரது தாய் மொழியான தமிழைத் தமிழ்ப் பண்டிதர்களிடம் கற்றார். காசி பல்கலைக் கழகத்தில் (1898-1902) இந்தியும் வடமொழியும் கற்றார். ஆங்கில மொழிக் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்க்கும் அளவுக்கு அவருக்கு ஆங்கிலம் படித்திருந்தார். தன் கைப்பட **இந்து** நாளேட்டுக்கு ஆங்கிலத்தில் கடிதங்கள் எழுதியிருக்கிறார். பாரதியார் புதுவையில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்ததால் பிரஞ்சுமொழியும் அவருக்கு நன்கு தெரிந்திருந்தது.

எனவே தமிழ்மொழியை ஏனைய மொழிகளோடு ஒப்பீடு செய்து “யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” எனத் தீர்ப்பு வழங்கும் தகைமை அவருக்கு இருந்ததை யாரும் மறுக்க முடியாது.

“சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே” என்றும் “வானமளந்த தனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழியவே!” என்றும் அறுதியிட்டுக் கூறினார்.



நக்கீரன்

தலைவர் - தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்

என்றுமுள்ள செந்தமிழ் - 24

பாரதியார் இந்த மண்ணிலகத்தில் 39 (1882-1921) அகவை மட்டுமே வாழ்ந்து மறைந்தவர். அவர் வாழ்ந்த காலம் குறுகியது என்றாலும் பாரதியாரே உச்சி மீது வைத்துப் பாராட்டிய கல்வியில் பெரிய கம்பன், நெஞ்சை அள்ளும் சிலம்பு படைத்த இளங்கோ, வானுயர் வள்ளுவர் இவர்களோடு ஒப்பிட்டுப் பேசக் கூடியவர். தமிழ் மொழிக்கும் தமிழினத்துக்கும் ஒரு புதிய நீர்மையையும் சீர்மையையும் உண்டாக்கியவர். தமிழ்க் கவிதை வரலாற்றில் ஒரு புதிய எழுச்சியையும் மொழிப் புரட்சியையும் செய்தவர். தனது பாட்டுத் திறத்தாலே வையத்தைப் பாலிக்கச் செய்ததோடு தமிழ்த் தேசியத்துக்குப் பூபாளம் பாடியவர். அவரது அழியாத கவிதைகளில் சவை, நயம், வளம், சொல் யாவும் புதிதாக இருந்தன.

“.....பெண்ணரசின்
மேனி நலத்தினையும் வெட்டினையும்
கட்டினையும்
தேனி னினியான் திருத்த நலத்தினையும்,
மற்றவர்க்குச் சொல்ல வசமோ? ஓர்
வார்த்தை
கற்றவர்க்குச் சொல்வேன் கவிதைக்
கனிபிழிந்த
சாற்றினிலே, பண்குத் தெனுமிவற்றின்
சாரமெலாம்
ஏற்றி அதனோடே இன்னமுதைத் தான்
கலந்து.
காதல் வெயிலிலே காயவைத்த
கட்டியினால்
மாதவளின் மேனி வகுத்தான்
பிரமனென்பேன்”

வேறு மொழியில் உலகக் கவிஞன் யாராவது பெண்ணின் மேனி நலத்தினையும், வெட்டினையும், கட்டினையும் இவ்வாறு வருணித்திருப்பான் என்பது அய்யமே!

“காணி நிலம் வேண்டும் - பராசக்தி
காணி நிலம் வேண்டும், - அங்கு
துணில் அழகியதாய்-நன்மாடங்கள்

தாய் நிறத்தினவாய் -அந்தக்
காணி நிலத்திடையே - ஓர் மாளிகை
கட்டித் தரவேண்டும் - அங்குக்
கேணியருகினிலே - தென்னைமரம்
கீற்று மிள நீரும்,
பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம்
பக்கத்திலே வேணும் - நல்ல
முத்துச் சுடர்போல - நிலாவொளி
முன்பு வரவேணும் - அங்கு
.....
பாட்டுக் கலந்திடவே -அங்கேயொரு
பத்தினிப் பெண் வேணும் -
எங்கள் கூட்டுக் கனியினிலே - கவிதைகள்

கொண்டுதர வேணும்

தமிழகம் கைவிட்ட நிலையில் வாழ்நாளெல்லாம் பட்டினியோடு போரிட்ட ஒரு கவிஞனின் ஆசை சிறகடித்துப் பறக்கிறது!

தமிழரும் தமிழ்மொழியும் நலிவுற்று தமிழ் படித்தோரை தாழ்வாகப் பார்க்கும் கால கட்டத்தில் பாரதியார் பிறந்தார்.

கிபி பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் சோழப் பேரரசு வீழ்ச்சியுற்று இருந்த இடம் இல்லாது மறைந்து போயிற்று. அதன் பின்னர் 12 ஆம் நூற்றாண்டு முதல் 14 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை தமிழ் நாட்டில் பாண்டியர்கள் எழுச்சி பெற்றார்கள். அவர்களும் தேவகிரியாதவர், வாராங்கல்லை ஆண்ட காகாத்தியர், துவாரசமுத்திரத்தில் இருந்த போசகர் ஆகியரோடு ஓயாது போரில் ஈடுபட்டு தக்கணத்து அரசியலையும் தமிழகத்து அரசியலையும் நலிவடையச் செய்தனர்.

15 ஆம் நூற்றாண்டு தொடக்கம் மாறி மாறி தமிழகத்தை தெலுங்கு நாயக்கர், கன்னடியர், தஞ்சை மராட்டியர், நாவாப்புகள், போர்த்துக்கேயர்கள், ஒல்லாந்தர், பிரான்சுக்காரர், ஆங்கிலேயர் போன்ற அயலார் ஆண்டனர்.

R&S Auto Sales

Top Quality Used Car Dealer


வங்கியால் உடமைப்படுத்தப்பட்ட
வாகனங்களை விற்பது
எங்கள் விசேட திறன்!

28 ஆண்டுகள் அனுபம்!



RADHA

HONDA
TOYOTA
GM-MINI VANS



**ON THE SPOT
FINANCING**

Tel: 416 412 3838

சோழ, பாண்டியர் ஆட்சிகள் வீழ்ச்சியடைந்த பின்னர் கற்றோரும்
மற்றோரும் போற்றக் கூடிய இலக்கியம் ஒன்று கூடப்
படைக்கப்படவில்லை.

புலவர்கள் தோன்றவில்லை என்பதல்ல காரணம். ஏராளமான புலவர்கள்
இருந்தார்கள். ஆனால் அவர்கள் படைத்த சிற்றிலக்கியங்களும் தலபுராணங்களும்
காலவெள்ளத்தை எதிர்த்து நிற்கிக் கரைசேரவில்லை.

சங்ககாலப் புலவர்கள் விழுமிய கருத்தாளமுள்ள பாடல்களைப் பாடினார்கள். சொல்
அலங்காரத்தைவிட கருத்துக்கு முதன்மை இடம் கொடுத்தார்கள்.

.இடைக்காலப் புலவர்கள் கருத்தைவிட சொல் அலங்காரத்துக்கு முன்னுரிமை
கொடுத்தார்கள். சொற்களால் ஆகிய ஆடை அணிகளை அணிவித்து மகிழ்ந்தனர்.
கருத்தைப் பற்றிய கவலை அவர்களுக்கு இருக்கவில்லை.

இந்நிலை பாட்டுக்கொரு புலவன் பாரதி தோன்றும் வரை நீடித்தது. இதனை பாரதி-
யாரே சொல்கிறார்.

கன்னனோடு கொடை போயிற்று! உயர்கம்ப
நாடனுடன் கவிதை போயிற்று!

தாழ்வுற்று வறுமை மிஞ்சி இருந்த தமிழுக்கு மீண்டும் வாழ்வு தந்தவர் பாரதியார்.
தமிழ்மொழி இருந்த சிறப்பையும் அது தாரணி எங்கும் புகழ்ந்திட வாழ்ந்த
வாழ்வையும் பின்னர் யாவும் அழிவுற்றதையும் பாரதியார் மனம் நொந்து
பாடியிருக்கிறார்.

இன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி
ஏது செய்வேன்? என தாருயிர் மக்காள்!
கொன்றிடல் போலொரு வார்த்தை இங்கு
கூறத் தகா தவன் கூறினர் கண்மீர்!

“புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழில் இல்லை!

சொல்லவும் கூடுவதில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினி சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்!

என்றந்த பேரை உரைத்தான் - ஆ!
இந்த வகையெனக் கெய்திடலாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்த்திங்கு சேர்ப்பீர்!

பாரதியார் கனவு கண்டது போல உலகின் எட்டுத்திக்கும் தமிழர்கள் இன்று பரந்து
வாழ்கிறார்கள். ஆனால் கலைச் செல்வங்கள் யாவும் சேர்த்தோமா என்றால்
இல்லை என்றே சொல்ல வேண்டும். பொருடும் தேட வேண்டும் என்ற அவா எம்மிடம்
மேலோங்கி இருப்பது போல் மொழி பேணப்பட வேண்டும் என்ற ஆசை எம்மிடம்
இல்லை. அதனால்தான் நாம் குடிபுகுந்த நாடுகளில் மட்டும் அல்லாமல்
தமிழகத்திலும் மெல்லத் தமிழ் செத்துக் கொண்டிருக்கிறது. வழிபாடு வடமொழியில்,
வழக்காடு மன்றம் ஆங்கிலத்தில், ஆட்சி ஆங்கிலத்தில், இசை தெலுங்கில் இவ்வாறு
இன்றும் தமிழர் வாழ்வில் பிறமொழி மேலாண்மையே தலை தூக்கி நிற்கிறது.



எஸ். காந்தி
எழுதும்

33

வெள்ளிப் பணம் - டாலர்

வெள்ளிப் பணத் தொடரில் காலத்தின் தேவை கருதி பல்வேறு பொருளாதார ரீதியிலான தகவல்களை பரிமாறும் ஒரு பகுதியாக இருந்து வருகின்றது. இந்த வகையில் இம்முறை முதலீடு என்கின்ற தலைப்பின் கீழ் சில தகவல்களை பார்ப்போம்.

பொதுவாகவே உழைப்பு சேமிப்பு அதன் பின்னர்தான் முதலீடு என்னும் படிமுறை வருகின்றது. சேமித்த பணத்தினை சேமிப்பாகவே வைத்திருப்பது ஆரோக்கியமானதாக அமையாது. அதனை முதலீடு செய்தல் அவசியமாகின்றது.

இந்த முதலீட்டினை பல்வேறு வகையினதாக பார்க்கலாம். முதலாவதாக பாதுகாப்பானதும் வருமானம் குறைந்ததுமான முதலீடுகள். இதற்கு சிறந்த உதாரணமாக வங்கிகளின் GIC என சுருக்கமாக அழைக்கப்படு Guarantee Investment Certificate இதனை குறிப்பிடலாம்.

அத்துடன் Canada Saving Bond என்பவற்றினையும் குறிப்பிடலாம். இப்படியான முதலீடுகளுக்கு இலாபம் குறைவாக காணப்பட்டாலும் முதலில் பாதிப்புகளை ஏற்படுத்தாத முதலீடுகளாக இருக்கின்றன. இந்த முதலீடுகளால் உழைக்கும் வட்டி வீதத்தினையும் பணவீதத்தின் அளவினையும் ஒப்பிட்டு பார்த்தல் முக்கியமாகும். காரணம் வட்டி வீதத்தின் அளவு பணவீதத்தின் அளவினை விட கூடுதலாக இருத்தல் வேண்டும். அவ்வாறு இல்லாத நிலையில் இதனால் எவ்வித பலனும் கிடைக்கப்போவது இல்லை. ஆயினும் இது ஆபத்து இல்லாததும் அதிக அளவு இலாபம் இல்லாததுமான முதலீடாக இது இருக்கின்றது.

அடுத்ததாக முதலீட்டு வளர்ச்சி நிதி (Mutual Fund) எனப்படும் முதலீடு. இப்படியான முதலீடுகள் ஆபத்துக்கள் கூடியதும் அதேநேரம் அதிக இலாபம் கொடுப்பனவாகவும் காணப்படுகின்றன. இப்படியான முதலீடு செய்பவர்கள் இதனைப் பற்றிய அடிப்படை தகவல்களையாவது குறைந்தளவு தெரிந்து வைத்திருத்தல் வேண்டும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சிக்கு ஏற்ப இதன் வளர்ச்சியும் வீழ்ச்சியும் பொதுவானதாக இருக்கும். பல சிறு தொகையான சேமிப்புகளை மக்களிடம் இருந்து பெற்று அதனை பல்வேறு வகைப்பட்ட துறைசார் உற்பத்தி சேவை நிறுவனங்களில் முதலீடு செய்யும் ஒரு செயல்பாட்டு வடிவத்தினை கொண்டது. இந்த முதலீட்டு வளர்ச்சி நிதி என்பது பொருளாதார மந்த காலங்களில் இதன் வளர்ச்சி எதிர்மறையானதாக இருக்கும். நீங்கள் போட்ட பணத்துக்கும் ஆபத்து வரலாம். ஆகவே இதனைப் பற்றிய பல விபரங்கள் தெரிந்தவர்கள் மட்டும் இப்படியான முதலீடுகளில் முதலீடு செய்வது சிறந்ததாக அமையும்.

அடுத்த படிமுறையாக இருப்பது பங்கு சந்தை முதலீடுகள். இந்த பங்கு சந்தை முதலீடுகள் பற்றி மக்கள் மத்தியில் பல்வேறு வகைப்பட்ட அபிப்பிராயங்கள் உண்டு. இதனை ஒரு சூதாட்டம் என கூறுபவர்கள் உண்டு. இன்னும் சிலர் குறிப்பிட்ட சில காலத்துக்குள் கோடீஸ்வரன் ஆக வருவதற்கு சிறந்த வழி என கருத்துக் கூறுபவர்களும் உண்டு. இன்னும் சிலர் இதனை ஒரு பகுதிநேர வேலையாக பார்க்கலாம் என அபிப்பிராயம் கூறுவர். இவ்வாறு பல்வேறுபட்ட கருத்து வேறுபாடுகளை கொண்டவர்களை காணமுடிகின்றது. இந்த பங்குச் சந்தை முதலீடுகள் பற்றி நாம் சரியாக இதுதான் முடிந்த முடிவு என அறுதியிட்டு கூறமுடியாவிட்டாலும் இது எவ்வாறு செயல்படுகின்றது. இதில் யார் வெற்றி பெறுகின்றார்கள் யார் இழப்புக்களை அதாவது முதல் இழப்புக்களை மேற்கொள்கின்றார்கள். பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களை பாதிக்கும் விடயங்கள் எவை? போன்ற தகவல்களை தெரிந்துவைத்து அதனை ஆய்வு செய்வது எதிர்காலத்தில் எமது பொருளாதார சூழலுக்கு ஏற்ப எப்படியான முதலீடுகள் சிறந்ததாக இருக்கும் என்கின்ற முடிவுக்கு வருவதற்கு இது பெரும் உதவியாக இருக்கும்.

எனவே எதிர்வரும் மாதங்களில் பங்கு சந்தை பற்றிய விபரங்களை சற்று விரிவாக நோக்குவது பலருக்கு நன்மை பயக்கும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது என கருதுகின்றேன்.



Professional Truck Training Centre

Classes A, B, C, D, & Z
Instructors available in
English and Tamil

Approved as a Private
Career College
under the Private Career
College Act.

- * Fully Licensed Qualified Instructors
- * Professional Training Facility
- * Special Facilities for EI and Social Assistance Recipients
- * One on One in truck



கனரக வாகனங்களுக்கான
சாரதி அனுமதிப் பத்திரம்.

589 Middlefield Road, Unit: 11
Scarborough, ON. M1V 4Y6

Business: 416 299 9638
Cell: 416 771 8041
Fax: 416 609 9814

email: jaystruck@bellnet.ca
www.jaystrucktrainig.ca



தமிழர் புனர்வாழ்வுக் கழகம்- கனடா

Tamils Rehabilitation Organization - Canada

2390 Eglinton Avenue East, Suite 203 A, Scarborough, ON, M1K 2P5

Phone : 416-751-8777

Fax: 416-751-9990

அறிவித்தல்

**தடுப்பு முகாம்களில் தவிக்கும் உறவுகளுக்கான
இடருதவி நாட்கள்
யூன் 12 2009 முதல் யூலை 12 வரை**

இன்றைய காலகட்டத்தில் எம் தாயக உறவுகள் படும் பேரவலம் பற்றிப் புலம்பெயர் நாடுகளில் வாழும் எம்மக்கள் பெரும் கவலை கொண்டுள்ளனர். இக்கால கட்டத்தில் எம் உறவுகள் படும் இடரைப் போக்கத் தமிழின் தலையாய நிவாரண அமைப்பான தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ஆற்றவுள்ள பணிகள் பற்றி அறியப் பலரும் ஆவலாக உள்ளனர்.

வன்னி மண்ணில் சிறீ லங்கா அரசு அமைத்துள்ள தடுப்பு முகாம்களுக்குள் சென்று செயலாற்றுவதில் இதுவரை இருந்த பல சிக்கல்கள் காரணமாக எம்பணிகளை முன்னெடுப்பதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது அச்சிக்கல்கள் ஓரளவு களையப்பட்டு தடுப்பு முகாம்களுக்குள் சென்று நேரடியாகவும் பிற நிவாரண அமைப்புகளின் உதவியுடனும் பாதிக்கப்பட்டுள்ள எம் மக்களுக்கு உதவக்கூடிய ஒழுங்குகளைச் செய்துள்ளோம் என்பதைக் கனடாவாழ் மக்களுக்கு அறியத் தருகின்றோம்.

அண்மையில் நடைபெற்ற இன அழிப்புப் போரில் இறுதி நேரம் வரை தம்முயிரைத் துச்சமாக மதித்து மக்களோடு மக்களாகக் கடைசிவரை நின்று உதவி வழங்கிய ஒரே அமைப்பு தமிழர் புனர்வாழ்வுக் கழகம்தான் என்பதைப் பலரும் அறிவார்கள். மேலும் இந்த அறப் பணியை ஆற்றும் வேளையில் நூற்றுக் கணக்கான கழகத் தொண்டர்கள் தம் இன்னுயிர்களையே ஈகை செய்துள்ளனர் என்பதையும் அறிவார்கள். நிவாரணப் பணிகளுக்கென்றே அமைக்கப்பட்ட அனைத்துலக அமைப்புகள் பல எம்மக்களின் இக்கட்டான காலகட்டத்தில் அவர்களைக் கைவிட்டதோடு தம் கடமைகளையும் மறந்து இருந்த இடம் தெரியாது பறந்தோடியதையும் எம்மக்கள் மறக்கவில்லை. எம் மக்களுக்குத் தொடர்ந்தும் நிவாரணப் பணிகளை வழங்கும் பொறுப்பை மற்றவர்களை நம்பி விட்டுவிடக் கூடாது என்பதில் எமது கழகம் என்றும் உறுதியாகவுள்ளது.

தடுப்பு முகாம்களில் அல்லலுறும் எம் மக்களுக்கு நிவாரணப் பணிகளை ஆற்றுவதற்குப் பெருமளவு நிதி தேவைப்படுகின்றது. தேவையான இந்நிதியைத் திரட்டும் முகமாக கனடியத் தமிழ் ஊடகங்களின் உதவியுடன் நிதி திரட்டும் நிகழ்ச்சியை யூன் 12 2009 முதல் யூலை 12 வரையான நாட்களில் கனடா தமிழர் புனர்வாழ்வுக் கழகம் முனைப்பாக நடத்த உள்ளது என்பதை மக்களுக்கு அறியத் தருகின்றோம். அத்துடன் யூன் 27ஆம் 28ஆம் நாட்களில் கனடிய தமிழ் வானொலிகளுடன் இணைந்து சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிதி திரட்டும் நிகழ்ச்சியின் அவசியம் பற்றித் தமிழர் புனர்வாழ்வுக் கழக நிறைவேற்றப் பணிப்பாளரும் பாதிக்கப்பட்டு வன்னிமண்ணில் தஞ்சமடைந்துள்ள ஒருசிலரும் வானொலிகள் மூலம் அடுத்தடுத்து விளக்கம் அளிக்க உள்ளார்கள்.

கனடா தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ஆற்றவுள்ள இவ்விடம் உதவிப் பணிக்கு கனடா வாழ் உறவுகள் தம் முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குமாறு அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.

நன்றி

மிக்க அன்புடன்

இரா குணநாதன்
தலைவர்

NLR ACCOUNTING AND TAX SOLUTIONS

Personal Tax Returns
Corporate Tax Returns
Book-keeping
RST, GST, Payroll service

E-File
confidential
friendly and
fast service

Phone
416 888 1128
416 492 7973

Location

2525 Pharmacy Av.
Pharmacy Av & Finch Av. East
(Inside Universal Textiles)



அதிபர் பிரயாணம்...

முதற் பிரச்சினை வசதிக்கட்டண ஆசிரியருக்கான வேதனம். பாடசாலைகளை அரசாங்கம் 1960ல் பொறுப்பேற்ற பொழுது பாடசாலைகள் மாணவர்களிடமிருந்து வசதிக்கட்டணம் வசூல் செய்வதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதன்படிக்கு ஒரு மாணவனிடமிருந்து உச்சக் கட்டமாக மாதம் ரூ 5-00 வசூலிக்க முடியும். சோமாஸ்கந்தாவிலே மாதம் ரூபா 2:00 மாத்திரமே மாணவர்களிடமிருந்து வசூலிக்கப் பட்டு வந்துள்ளது. வசதிக் கட்டணத்தில் வசூலிக்கப்படும் தொகையிலிருந்து தற்காலிக ஆசிரியர்களுக்கான வேதனத்தினைச் செலுத்த அனுமதி உண்டு. ஆகவே பெற்றோர் ஆசிரியர் சங்கத்தாரிடம் இதற்கான ஒப்புதலைக் கேட்டேன். நான்கு ரூபா ஆக்கலாம் என்ற கருத்தினைத் தெரிவித்தேன். அவர்களோ எடுத்த விரைச்சலாக அப்படிச் செய்ய வேண்டாமென்று கூறி அதனை ரூபா 3:00 ஆக்கினார்கள். உடன்பட்டேன். குறைந்தது மாதம் ரூபா 1000-00 மேலதிகவருமானம் உள்ளமையால் வசதிக்கட்டண ஆசிரியர்களை நியமிக்க வசதியாக இருந்தது.

அடுத்த பிரச்சினை இடவசதி. சோமாஸ்கந்தாவிற்கு உரிய ஆதனங்களிலே சில தரிக நிலங்களும் இருந்தன. அவற்றினால் வருமானம் ஏதும் இல்லாமையால் அதனைப் பற்றிய கவனமே பாடசாலைக்கு நீண்ட காலமாக இல்லாது போய் விட்டது. இந்த நிலங்கள் பற்றிய விபரங்களை புத்தூரினைச் சேர்ந்த சட்டத்தரணி லோகேஸ்வரன் அவர்கள் எனக்கு எடுத்துச் சொன்னார்கள். அவர் பாடசாலையின் பழைய மாணவர். அவரது மனைவியார் சோமாஸ்கந்தாக் கல்லூரியில் ஆசிரியையாகக் கடமையாற்றினார்கள். திரு. லோகேஸ்வரன் அவர்கள் கோப்பாய் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திரு கதிரவேற்பிள்ளைக்கு மிகவும் நெருக்கமானவர். இவர்கள் இருவரின் ஆலோசனைப்படி அந்தத் தரிக நிலங்களை விற்பதற்கான அங்கீகாரத்தினை பெற்றோர் ஆசிரியர் சங்கத்திடம் நான் பெற்றேன். ஆதனங்ளை விற்பதற்கான நீதிமன்ற உத்தரவினை திரு. கதிரவேற்பிள்ளை பெற்றுத் தந்தார். இப்பணத்தினைக் கொடுத்து பாடசாலையின் விளையாட்டு மைதானத்திற்கு மேற்குப் புறத்தே உள்ள காணியை விலைக்கு வாங்கினோம். அது நிறுவியவரின் உறவினரான குமாரசாமிக்குச் சொந்தமான காணி. ஓரளவு சகாய விலையினுக்கு எமக்குத் தந்தார்கள். இதனால் விளையாட்டு மைதானமும் பெரிதாகியது. அத்துடன் மைதானத்தின் மேற்குப் புறத்தே ஒரு நிரையாக வகுப்பறைகளும் கட்டி எழுப்ப முடிந்தது.

மீண்டும் அந்தப் பொற்காலம்: அதிபர் குமாரசாமியின் காலம் சோமாஸ்கந்தாவின் பெற்காலம் என்றே கூற வேண்டும். முழுமையான விடுதிச்சாலையுடன் கூடிய ஒரு பாடசாலையாக மாத்திரமல்லாது, உதையுந்தாட்டம், கிறிக்கட் மற்றும் வலைப்பந்து, சாரணியம் என எல்லாத்துறைகளிலும் சிறந்து விளங்கியதுடன் தாய்ச் சங்கம், கொழும்புக் கிளை பழைய மாணவர் சங்கம் எனவும் செயற்பட்டு வந்துள்ளது. தூர்திருஷ்டவசமாக அச்சீமான் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் பதவி வகித்த அதிபர்களின் அசிரத்தையாலோ வேறு பிரச்சினைகளாலோ இவை யாவும் படிப்படியாக செயல்படாது நின்று போய்விட்டன.

ஆகவே இவை யாவற்றினையும் மீண்டும் புத்துயிருட்ட வேண்டிய தேவை எற்பட்டது. பழைய மாணவர் சங்கமும் தாய்ச் சங்கமும் கொழும்புக் கிளையும் மீண்டும் புனரமைப்புச் செய்யப்பட்டன. தாய்ச் சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடலை சித்திரை வருடப் பிறப்பினுக்கு அடுத்தநாள் கொண்டாடினோம்.. பழைய மாணவர்கள் பாடசாலையின் முன்னேற்றத்தில் அபரிமிதமான ஆர்வம் காட்டினர்.

விஞ்ஞான கூடங்களை உட்படுத்தும் வண்ணமாக இரண்டு மாடிக் கட்டிடம் ஒன்றினை நிறுவுவது என்று பழைய மாணவர் சங்கம், பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஆகிய இரண்டும் கூட்டாக முடிவு எடுத்தன. இதற்கான கட்டுமானச் செலவின் ஒரு பகுதியை தர்மகர்த்தா சபைச் சொத்தின் வருமானத்தின் வைப்பு நிதியில் இருந்து பெறுவது என்றும் ஒரு பகுதியை ஊரவர்களிடமிருந்து பெறுவதென்றும் தீர்மானித்தார்கள். கட்டிடத்திற்கான வரைபடத்தினை பாடசாலையின் பழைய மாணவரும் வாதரவத்தையினைச் சேர்ந்தவருமான பொறியலாளர் குலசிங்கம் அவர்கள் வரைந்து தந்தார். அவர் கொழும்பில் வேலை பார்த்து வந்தவர். பலமுறை இந்த வரைபடம் சம்பந்தமாக என்னைப் பாடசாலைக்கு வந்து கலந்தாலேசித்து வரைந்து கல்வி அமைச்சின் அங்கீகாரத்தையும் பெறுவதற்கு பெரிதும் உதவியவர். எளிமையான பண்பாளர். அண்மையில் இங்கிலாந்தில் மறைந்துவிட்டார்.

ஊரவர்களிடமிருந்து நிதி சேகரித்தல் என்பது இன்று நினைத்தாலும் புல்லரிக்கும் ஒரு நிகழ்ச்சியாக எனது மனதினை வருடிக் கொண்டிருக்கிறதை உணரமுடிகிறது. பொதுவாகவே மாலை 6:00 மணிக்குத் தொடங்கி இரவு 10:00 மணி வரை இந்த நிகழ்ச்சி ஏறக்குறைய இரண்டு மாதங்கள் வரை தினசரி நடைபெற்றது. காலையில் பாடசாலையின் மாணவர் தேவாரத்திற்காக ஒன்று கூடுதலின் போது, அன்று மாலை எங்கு நிதி சேகரிக்க நாம் வருவோம் என மாணவர்களுக்குத் தெரியப்படுத்துவோம். மாலை சில ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர் சிலர் பழைய மாணவர் சங்க உறுப்பினர் எல்லோரும் கூடுவோம். நாம் சொன்ன பிரதேசம் போனால் அங்கே ஊரினைச் சேர்ந்த பெற்றோர்களும், (தொடரும்)

• Loans • Mortgages • Insurance Claims • Traffic Tickets •

JRB Universal Inc.

Almost All Services Available

B: 416 752 7555
C: 416 937 9081



R.R. Rajkumar
B.Com (Hons), M.B.A.

Scholarship Plan [RESP]

Any Referral Service

• Credit Counseling • Accounting & Tax Services •



யசோ சின்னதுரை

கனடிய சட்டத்தரணி

• வீடு • காணி • வர்த்தகச் சட்டம்

The Law Offices of



Yaso Sinnadurai

Barrister & Solicitor, Notary Public

• Real Estate Law • Residential • Commercial Business Law

Tel: 416 265 3456

Fax: 416 265-2770

2100 Ellesmere Road, Suite 202, Scarborough ON M1H 3B7 (Markham & Ellesmere)

நான் ஒரு

Motor Vehicle Accident

வழக்கறிஞர்

Criminal

இல்லை

வாகன விபத்து!

கிறிமினல்!

உங்கள் கணிப்பு தவறாகலாம்..
உரிய




சட்ட

ஆலோசனைகளுக்கு

சுலசுலப்பு சீசன்

416-803-5296

WWW.KALAKALAPPU.NET



விருது பெற்ற தொழிற்சாலை நிபுணர்

வீடு திருத்தம் மற்றும் நிலக் கம்பளம் பொருத்தும் வேலைகளில் தன்னிகரற்றவர்!

சபேசன்

ஒருமுறை

தொடர்பு கொண்டால் பலன் புரியும்!

416 605 1990

சிறிய பாடசாலைகள் மாணவர்களுக்கு அதிக பயன் தரும்

பாடசாலை சபை செலவுகளைக் குறைப்பதற்காக சிறிய பாடசாலைகளை முடிவுசெய்து, ஆனால் சிறிய பாடசாலைகளால் மாணவர்களுக்கு நன்மைகளை அதிகம். குறிப்பாக கற்க கஷ்டப்படும் மாணவர்களுக்கு தனியான கவனம் கிடைக்கும் வாய்ப்புண்டு. மாணவர்கள் ஒழுங்காக பாடசாலைக்கு வருவதுடன், தாம் கவனிக்கப்படுகின்றோம் என்பதுடன், மாணவர்கள் பங்களிப்பும் எல்லா வகையிலும் திருப்திகரமானதாக இருக்கும் என அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.

உயர்தர பாடசாலை ஒன்றுக்கு 600 - 900 மாணவர்கள் இருப்பது அளவானதாகும். இந்த அறிக்கையின்படி, கடந்த வருடத்தில் 16 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. தற்போது 146 பாடசாலைகள் மூடப்படவுள்ளன அல்லது முடிவிற்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளன. அத்துடன், மேலும் 100 பாடசாலைகள் முடிவிற்கான பரிசீலனையில் உள்ளன. ஒன்றாயியோவில் சராசரி சிறுவர் பாடசாலை 310 மாணவர்களைக் கொண்டிருக்கின்றது. இடைநிலைப் பாடசாலை 812 மாணவர்களைக் கொண்டிருக்கின்றது. ரொறன்ரோவில் சராசரி சிறுவர் பாடசாலை 398 மாணவர்களைக் கொண்டிருக்கின்றது. அதேநேரம் ஒன்றாயியோவின் வடபகுதி பாடசாலைகளில் இவ்வெண்ணிக்கை 181 ஆகக் காணப்படுகின்றது.

பாடசாலை மாணவர்களுக்கு கனடிய வரலாற்றின் அவசியம்

Rhe Dominion Institute எனும் அமைப்பானது, கனடாவின் மாகாணங்கள் ரெற்றிற்களில் உயர்தர பாடசாலைகளில் எந்தளவிற்கு கனடாவின் வரலாற்றினை கற்பிக்கின்றார்கள் என சோதித்து, பாடத்தொகுப்புகளை ஆராய்ந்துள்ளது. இந்த அமைப்பானது கனடிய வரலாற்றினை எல்லோரும் அறிய வேண்டும் என்பதற்காக செயற்பட்டு வருகின்றது. இந்தச் சோதனை முடிவுகளை 'கவலையளிக்கும்' நாட்டின் கல்வி நிறுவனங்களின் தரங்கள் என இவ்வமைப்பு வர்ணித்திருக்கின்றது.

கியூபெக், B+ தரத்தினைப் பெற்று முன்னணியில் நிற்கிறது. பிரிட்டிஷ் கொலம்பியா, ஒன்றாயியோ முறையே இரண்டாம், மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளன. பிரின்ஸ் எட்வர்ட் தீவு, நியூபென்ஸ்லாண்ட், சன்க்ச்குவான், அல்பேர்ட்டா, வடக்கு மேற்கு ரெற்றிற்கள் F தரத்தை பெற்றுள்ளன. இந்த அமைப்பின் ஆலோசனைகளில் ஒன்று, அனைத்து கனடிய மாணவர்களும் முக்கியமான பத்து வரலாற்று நிகழ்வுகளை தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதாகும். இரண்டாவது உலகப் போரும், செவ்வந்திய இனத்தவரின் வரலாறும் இதற்குள் முக்கியமாக அடக்கப்பட வேண்டும் என தெரிவித்திருக்கின்றது. அத்துடன், தேசிய அளவில் நாடுகளுக்கிடையிலான வரலாறு பரீட்சைகளை நடத்த ஆரம்பிக்க வேண்டுமெனவும் பரிந்துரைத்துள்ளது. தமிழர்களாகிய நாமும், நமது வரலாற்றையும், உலக வரலாற்றையும் பிள்ளைகளுக்கு தெரிவிக்க வேண்டியது தலையாய கடமையாகும்.

A1 கொழும்பு

டிஜிட்டல் போட்டோ ஸ்ரூடியோ & வீடியோ

50% OFF

All kind Custom Framing

& Wood Plaques Lamination

From:

அல்பத்துடன் போட்டோ PACKAGES

25 - 5x7 பிறந்த நாள் \$50.00

50 - 5x7 முதல் நன்மை \$100.00

50 - 5x7 பூப்புனித நீராட்டு விழா \$100.00

100-5x7 திருமணவிழா \$200.00

10- 5x7 Graduation போட்டோக்கள் பாடசாலையில் \$50.00

150 - 5x7 அரங்கேற்றம் (ஸ்ரூடியோ & மேடை) \$750.00

2 பால்போட் \$5.00

2 சிற்பிசன் \$5.00

2 லான்ட் காட் \$5.00

2 அனைத்துவிதமான ஐ. டி. போட்டோ \$5.00

3 - 5x7 ஸ்ரூடியோ போட்டோ \$15.00

2296 EGLINTON AVE. E @ BIRCHMOUNT ROAD UNIT 3 LOWER LEVEL, TORONTO, SCARBOROUGH, ON. M1K 2M2

Web: www.tamilyellowpage.com
E-Mail: www.typ@gmail.com
E-Mail: www.st.francis@gmail.com

Mobile: 416-752-4444

Tel: 416-755-2333

FAX: 416-755-4554

The Children's Education Trust of Canada

offered to the public by

Children's Education Funds Inc.



10 டாலரிலிருந்து ஆரம்பித்து
7200 டாலர்கள் வரை
கனடா அரசாங்கம் வழங்கும்
நன்கொடையைப் பெற்று
(20 வீத Grant)
உங்கள் பிள்ளைகளையும்
பேரப்பிள்ளைகளையும்
கல்வி வாய்ப்பை
ஊக்குவியுங்கள்.

சமூக நம்பிக்கையையும்
நன்மதிப்பையும் பெற்று

சிவா

கணபதிப்பிள்ளை
அவர்களை அழைத்து
விபரங்களைப் பெறுக!

Siva Kanapathypillai
Branch Manager

416 438 0660, 416 438 3578

416 899 6044

இல்லத் தொலைபேசி:

905 472 1139

email

s.kanapathypillai@cefi.ca

Camp disappearances reach alarming levels - Rights advocate

Sunila Abeysekera, a human rights activist and executive director of INFORM human rights documentation center in Sri Lanka, in an interview to Real News Network in Toronto, accused the Sri Lanka Government authorities of not providing enough attention to the welfare of the nearly 300,000 people in the internment camps who have come to these camps after months of deprivation, and said that the lack of proper registration procedures for the people inside the camp is providing Colombo a free hand in facilitating the Paramilitaries to take youths out of the camps in large numbers without any accountability.



"Many of the people are dehydrated and have infected wounds," Abeysekera said, and pointed to the April 11th statement by the High Court Judge in Vavuniyaa that fourteen elderly people died of starvation in one day.

Manik Farm Internment Camp


Abeysekera said that she cannot accept Sri Lanka Government's stand that they will screen the 300,000 people before giving access to independent NGOs including ICRC, and UNHCR, and that independent observers should be allowed to monitor the screening process.

She also said that more than 200 youths between the ages of 11 and 17 were taken from the Manik farm camp in Vavuniyaa last week, and the Government has not disclosed the list of the youths taken. "The parents of these youths are desperate," Ms Abeysekera said.

Government admits that they have 10,000 LTTE surrendees and captives in who have surrendered, Ms Abeysekera said. "We don't know where they are. We don't have a list of who they are. There are families of senior LTTE cadres are in Government custody. For example, Soosai's wife and children are captured by the Sri Lanka Navy. We are trying to find where these people are. And it is impossible," Ms Abeysekera added.


Ms Abeysekera was honored as a Human Rights Watch Defender at the 2007, Voices for Justice Dinner Worldview.

[TamilNet, Sunday, 14 June 2009



DR. ILLANGO & ASSOCIATES
ORTHODONTICS, ORAL SURGERY, IMPLANT

Dental Office



SCARBOROUGH

3852 Finch Ave. East,
Suite 204 & 303
Scarborough, ON.
Tel: 416 292 7004

MISSISSAUGA

3025 Hurontario St.,
Unit 102
Mississauga, ON
Tel: 905 270 7844

ஓம் ஸ்ரீகௌரி மங்கள சேவை



அனைத்து இந்து மத கிரியைகளுக்கும்
கனடிய திருமண பதிவு அதிகாரி, இந்து மதகுரு

சிவஸ்ரீ பஞ்சாட்சர விஜயகுமார குருக்கள்

(ஐயாமணி) புங்குதீவு-10

ஸ்காபரோ ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய பிரதம குரு

திருமணம், திருமணப் பதிவு
புதுமனை புகுதல்
கடை திறப்பு வைபவம்
புணியாக வாசனம்
பூப்புனித நீராட்டு விழா
பூமாலை, ஆண்டாள் மாலை
சடை நாகம்
தலை நகை முழுவதும்
முத்து மணவறை

தலைப்பாகை
பந்தல் அலங்காரம்
கல்யாண பூசைப் பொருட்கள்
முத்துச் சப்பரம்
ஆலயத் திருவிழா
ஆலய வைபவங்கள்
ஆகிய அனைத்துக்கும்
எப்போதும் எம்முடன்
தொடர்பு கொள்ளுங்கள்

416-266-3333


628 E Birchmount Road
Scarborough, Ontario. M1K 1P9

ஸ்காபரோ ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய தொலைபேசி இலக்கம் 416-291-8500

NKS Draperies & Blinds

210 Silver Star Road, Unit. 825
(Midland & Finch) Scarborough, ON

416 321 6420



- Vertical blinds
- Venetian blinds
- Draperies
- Curtains
- Shutters

உங்கள்
இல்லங்களை
மாளிகையாக்கிட

அழையுங்கள்
கேதா

தமது சிறப்பான சேவையினால்
தகுந்த விருதுகளைப் பெற்ற நிறுவனம்